


தெனியான்

கீர்த்தி

ஜனவரி, பெப்ரவரி

1990

விலை 5/-



புதிய கலை

சிந்தனை

கலை,

இலக்கிய,

சமூக,

மாத இதழ் வளர்மதி வெளியீடு

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”

நோய்களை அழிப்பதற்கு மருந்துகள் அவசியம்
கலவிதமான ஆங்கில மருந்துத் தேவைகளுக்கும்
நம்பகரமான ஸ்தாபனம்

குறிஞ்சி பார்மசி அன் குரேசர்

இல. 3, நவீன சந்தை
திருநெல்வேலி

WESTERN MEDICINES

ஸால்மர வகைகள்
சிஸ்கட்
சொக்லெட்
ஶாஜரின்
பட்டர்
கோழி இறைக்கி
கீல்ஸ் உற்பத்திப்பொருட்கள்
ஏட்டை

MILK FOODS
BISCUITS
CHOCOLATES
MARGARINE
BUTTER
BROILERS
KEELS PRODUCTS
EGGS ETC

நியாய விலையில் பெற்றுக்கொள்ள

KURINCHI PHARMACY & GROCERY

NO. 3, MODEL MARKET, THIRUNELVELY JUNCTION

(உங்கள் திருப்பதியே எங்கள் மகிழ்ச்சி)

(Customers Satisfaction is our Pleasure)

(எமக்கு வேறு கிளைகள் இல்லை)

மதி 1
பிழை 10

இல்லோஸ்

வெள்ளை நிறப்புவுமல்ல
வேறாந்த மலருமல்ல
உள்ளக்கமலமடி
உத்தமார் வேண்டுவது

- படைப்புகளிற்குப் படைப்பாளர் களே பொறுப்பு
- உங்கள் காத்திரமான படைப்பு களையும் ஜக்ஷபூர்வமான விமர் சனங்களையும் அனுப்பி வையுங்கள்.
- எமது அலுவலக முகவரி 'உள்ளம்'
ஆசிரியர் குழி, வளர்மதி சனசமூகநிலையம், சம்ஹியன் லேன், கொக்குலில் கீழுக்கு கொக்குலில்

தேவையெனில்

திதுவரை வெளிவந்த-உள்ளங்கள், யூலை, ஒக-செப், ஒக்டோபம் டிசம், இதழ்கள் தேவைப் படு வோர் 30/- காக்க கட்டளையை எமது அலுவலக முகவரிக்கு அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்



அன்புக்கினிய வாசக நேயரிகளே.....

இந்த இதழுடன் உங்களின் உள்ளம் கவர் 'உள்ளத்' திற்கு ஓராண்டு டார்த்தியா கிறது. இடர்களையும், இகழ் வகளையும் கடந்து இலக்கு நோக்கி தன் பயணத்தை தொடரும் தெரியத்தை வழங்கியது நீங்களே, உங்கள் மீதான நம்பிக்கையே,


'உள்ளத்'தோடு உலப்பூர்வமாக இணைந்து உவகையோடு நம் இலக்கியப் பயணத்தை தொடரவோம், வாருங்கள்.....

குட்டி எழுத்தாளர், பெரியனமுத்தாளர் நல்ல எழுத்தாளர், கெட்ட எழுத்தாளர் இதற்கெல்லாம்வரைவிலக்கணம் தெரியுமா? தெரியாவிட்டால் முதிர்ந்த உள்ளத்து முது பெரும் எழுத்தாளர்(?) நீலாம்பரன் க (இது அவரது தூவானச் சிதறலுக்காக துளிர்த்தபெயர்) கேட்கலாம். இலக்கியாவின் கருத்துக்கள் எந்தத் தனிமனிதனதும் அந்த ரங்கங்களையோ, மனவக்கிரங்களையோ ஆய்வு செய்வதற்கல்ல மாறாக ஆரோக்கியமான ஆக்க இலக்கியப் படைப்புக்களை தேடவிலும், நேசிப்பதிலும் ஏற்பட்ட உணர்வினதும் மனித குலத்தின் வளர்ச்சி யில் உள்ள அவாவினதும் வெளிப்பாடுகளே, கருத்தைக் கருத்தால் சந்திப்பது இலக்கியக் களத்தில்நிற்பவரது (மோதுபவரது) நேரமை மாறாக நக்கல், குத்தல் இவையெல்லா முலகைப் பாக்கீகமாற செயல்கள்,

இவ்விட வைத்திப் பூரோசனை
கள் வேறு

இந்த ஆலோசனை குறித்து அவரது மிக நெருங்கிய நண்பர் ஒருவர் சொன்னதை அப்படியே இங்கு தருவது பொருத்தமானது

"பாலியல் மன உறுத்தலினால் அவதிப் படும் இவர் மற்றவர் மீது அந்த நோய் இருப்பதாகக் கூறிக் கொள்வது கூட இத் தகைய நோயின் தன்மையின் வெளி ப் பாடே .. முதலில் இவர்தான் அதற்குரிய பரிகாரத்தைக் காணவேண்டும் ..."



அடுத்தது:

எழுத்தாளனை எழுதி தாளனைன்று அங்கீரிப்பது யார்?

யார் யாரோ (?) என்றால் அந்த யார் யாரோ யாராக இருக்கலாம்?


பிரம்ம ரிஷி பட்டம் கொடுக்கவல்ல அந்த இலக்கிய வசிவிடங்கள் யாரோ?

ஐயா,

கலை, இலக்கிய ஆளுமையிக்க ஒவ்வொரு வரும் (நீலாம்பரன் உட்பட) தம் மைத் தாமே வசிஷ்டர்களாகக் கற்பித்துக் கொண்ட அபத்த சிந்தனைகளின் விளைவுகளே இந்தக் கருத்து மோதல்களும், மனக்


குழப்பங்களின் பாற்பட்ட சீதற்றவ்களும் ஒன்றை மட்டும் சொல்லிவைக்கிறோம்.

ஒரு எழுத்தாளனை அங்கீரிக்கும் தகு தியை இன்னொரு எழுத்தாளன் எடுத்துக் கொள்வதோ, ஒரு எழுத்தாளன் இன்னொருவனால் தான் ஆசிரிவதித்து அங்கீரிக்கப்பட வேண்டுமென்று நினைத்து ஏங்குவதோ சம்பந்தப்பட்ட இருவரதும்வளர்ச்சி-முதிர் ச்சியிங்ஸமைகளின் நிகழ்வுகளே (விமர்சகர்களும் இந்த வரையறைக்குட்பட்டவர்களே) காலமும் மக்களும் மட்டுமே சிறந்த அங்கீரிப்பாளர்கள் (எந்தத் துறையிலும் இது பொருந்தும்) இதுவே வரலாற்று உண்மை



நீசாம்பரனிடமிருந்தும், அவர் சார்ந்த வர்கவிடமிருந்தும் மக்கள் எதிர்பார்ப்பது ஆரோக்ஷியமாள ஆக்ஷூர்வமான, சரியான கருத்துக்களையே ஒழிய 'சந்திச்சண்டியன்' பாணியிலமைந்த இத்தகைய கொச்சைத் தனமான வாதங்களையல்ல..... கிண்டல் களையல்ல, காழ்ப்புணர்ச்சிபின் வெளி ப் பாடுகளையல்ல

இனி பேல் நல்லதை எதிர்பார்க்கலா மல்லவா?



உள்ளம் இதழ்களைப்
பாதுகாத்து வைவுங்கள்
இந்த ஆண்டு இறுதியில்
பெறுமதி மிக்க பரிசுகளுடன்
பேர்ட்டி ஒன்று
காத்திருக்கிறது.

ஒருவனுடைய வாய் பேச்சைக் காட்டிலும் அவனது மௌனம் அதீகமான குருத்துக் களைப் பிரதிரிக்கும்

— ஷேக் ஸ்ரீயர் —



● குதிரைக்குட்டி

இகயீல் ஷோலகல்

சோவீயத் சிறுக்காடு

- இந்த நாற்றாண்டில் சோவியத் யூனியன்ஹல் கிற்சளித்த மிகச்சிறந்த எழுத் தாளர் களில் சிறப்பானவர் ஷோ வக்குவர்.
- 'டான்நதிஅமைதியாக ஒடுக்கிறது' என்ற அற்பு தமானை நாவலுக்காக இவக்கியத் திற்காக நோபல் பரிசினைப் பெற்றுக் கொண்டவர்
- கண்ணி நிலம், போர் வீரன் போன்ற ஆவரது பல நால்கள் தமிழிலும் வெளிவந்துள்ளன.
- 'குதிரைக்குட்டி' என்ற இந்த அருமையானசிறுக்கதையை 'உள்ள ஓம்' நேயர்களுக்காகசோவியத்யூனியன் இதழிலிருந்துமறுபிரசுரம்செய்கிறோம். வெளியிட்டார்க்கு எமது நன்றி

ஓளி நிறைந்த ஒரு பகல் நோத்தில் முக்கியத்தையும் கால்களையும் நிட்டிக் கொண்டு அந்தக் குதிரைக்குட்டி, தாயின் வயிற்றில் குஞ்சு வெளி ப்பட்டது அருகே பச்சைநிர ஈக்கள் மொய்க்கும் சாணக் குலியல். இந்த உலகில் அதன் முதல் அறுபகலே பயங்கர மாக இருந்தது ஒரு குண்டுச் சிறந்த சிறிய புகைப் படலத்துடன் ஏலைக்கு மேல் பறந்து சென்றது: அதன் பயங்கர ஒசையைக் கேட்டு அந்தப் புதிய குட்டி தாயின் கால்களுக்கிடையே பதுங்கிக் கொண்டது வாயத்தின் ஒட்டுக் கூரைதிது 'கடபுடா' வென்று குண்டுகள் உருண்டு கொண்டு குஞ்சு நன்றி. படை வீரன் துரோ : : பேரி குக்குச் சொந்தமான அந்த செங்க பில நிறக் குதிரை எழுந்து நிற்க முயன்றது ஆனால் முனக்குடன் அருகிலிருந்த சாணக் குலியல் ரீது சரிந்து விழுந்தது.

பின்னர் அங்கு நிலவிய ஆழந்த அமைதியின் மத்தி

யில் ஈக்களின் ரீங்கார ஒலி வலுத்தது. மதில் ஷேல்க்கீ ரீஸ்வி வேட்டை காதி நோக் கும் காரியம் இல்லாட ஒரு சேவல், புதர்க் கெடு மின் மறைலீலிருந்து வேங்கல் கூலி யது, வீட்டுக்குத் திருந்து காயமடைத்து வீரன் ஒருவனின் முக்கல் முனைக் கணும். கீடை யிடையே உருத்து ஒலமும், வசைமொழி கணும் கீட்டன. முன்னால் கிருந்த சிறிய பந்தோட்டேஷ் தீல் வண்டு கன் ரீஸ்வீத் தன. அதை அடுத்த புல் வெளிப்புகுதியில் ஓர் கூயற்கீடுத் துப்பாக்கி டடைத்துக் கொண்டு குஞ்சு நன்றாக இரண்டு வெடிக்கீடியாகக் குஞ்சு உத்தியில் நிலவிய நிசப்பத்தின் போது அந்தக் குதிரை தன்னுடைய தலைச் சன் குழந்தையை அங்குடன் நக்கிக் கொடுத்தது; தாயின் உப்பிய முடியைக் கண்டு பிடித்த அட்டி, முன்னுடைய வாக்கு தாயன்லீன் ஏல்கல யற்ற இனிமையையும், வாழ்வின் பரிபூணத்தையும் பற்றியது.

கிரெண்டாவது முறை குண் ரி சுத்தம் கேட்டபோது வரோ::பிள் லீட்ட்குள்ளி ருந்து வெளி யேறி வாய்த்தை நோக்கி வந்தான். துரிய ஒளி கண்ணால் மறைக்காதபடி கையைக் கூவி த்தபடி உள்ளேவந்த அவன், நடுப் பியபடி தாயின் மடியிலிருந்து பாலை உறிஞ்சிக் கொண்டு குந்த குதிரைக் குட்டியைப் பார்த்தான். தன் சிறிய துணீப்பையிலிருந்து புகை மீலைத் துணுக்கு கடனை எடுத்து ஒரு சிகர்ட்டாகச் சுருட்டிக் கொண்டே, “ஆக மொத்தம், நீ குட்டி போட்டிருக்கிறாயா? அதற்குச் சரியான நேரம் தான்பார்த்திருக்கிறாய்” என்று மனக் கூப்புடன் கூறி னான் அவன்.

அந்த குதிரை மெலிந்து பலவினமாகக் காணப்பட்டது; ஆனால் அதன் அயர்ந்த கண்களில் வெடப் பெருமீத மும், மகிழ்ச்சியும் கூடர்வீதன. அதன் மேலுத்தில் ஒரு முறை நெளி வது போவும் துரோ::பிளிக்குத் தோண்றியது. அவன் அதைத் தொழுவத்துக்கு நடத்திக் கொண்டிருக்குத் தீவிரமானான். அது சாப் பிடிடுக் கொண்டிருந்த போது, ‘உண்ணுடைய சபலத் தீன் வினைவு இப்படி ஆயிற்று, பார்த்தாயா? என்று அவன் குட்டியை எரிச்சலுடன் பார்த்த வண்ணம், சொன்னான். குதிரை அதைக்காதில் போட்டுக் கொள்ளவில்லை

‘குதிரையிடமிருந்தோ அவ்வது வேறு ஏதோ ஒர் ஆண் குதிரையிடமிருந்தோ இது உணக்குக் கிடைத் திருக்க வேண்டும். இந்தக் குட்டியை வைத்துக் கொண் டு நான் என்ன செய்வது சொல்ல?’ ஸாயத்தில் நிலவிய அமைதியின் மத்தியில், குதிரை தானியங்களை மெல்லும் ஒலி கேட்டது. கடவுக்கு ஊடே வந்த ஒர் ஒளிரேகை துரோ::பிளிமுடைய செந்திரத் தாடியைக் கெழ்ப் பிறமாக மாற்றியதுடன், அவன் வாயைக் கூற்றியிருந்த இருண்ட மடிப்புகளை மேலும் ஆழமாகக் காட்டி யது. நின்ட, மெல்லியகல் களுடன், ஒரு குழந்தையின் மரப் பொழுதை போல அந்தக் குட்டி நின்று கொண்டு குந்தது.

குட்டியைத் தண்ணுடைய விரலால் கட்டியபடி, இதைக் கொண்டு விட்டுமோ? என்று துரோ::பிள் கேட்டான், தூய்க் குதிரை ஏதும் போல் சீவந்தகண்களால் தண்ணுடைய எஜமானை அலட்சியமாகப் பார்த்தது அன்று மாலை தன்னுடைய குழுவின் தளபதி யுடன் துரோ::பிள் பேசி னான். “அந்தக் குதிரை ஒட்ட வோ, குதிரையோ மறுத்து வந்தது. அவ்வளவு ஜாக்கி ரதையாக அது இருந்தது. என்ன காரணம் என்று நான் கூர்ந்து பார்த்தபோது அது சினையாக இருப்பது தெரிய வந்தது. அவ்வளவு ஜாக்கிரதையாக இருந்து,

வறுக்கூ கவிதைகள்

அடக்குமுறை!

இருட்டுக்கு

இருப்பிடம் கொடுத்தால்
நித்திரை செய்கிறது-வெளிக்கூ



சமகாலம்

சமாதானக் கூட்டத்திற்கு

ஙூம் வந்தன் ...

அடையாள அட்டையுடன்!



கொலை!

துப்பாக்கிகள்

துப்பின

எந்தரவை துழுத்து!

-நி. எல். ஜவ்பர்கான்

செங்கலீல நிறக்குட்டி
ஒன்றை அது என்றிருக்கிறது. என்றான் அவன்.

‘செங் க பி வையோ
கருப்போ, ஏதாக இருந்தால்
என்ன? எப்படியும் அதைச்
சுட்டுக் கொல்லத்தான்
வேண்டும். பெரிய தளபதி
மேற்பார்வையிட வரும்
போது அணிவு குப்பரக்
கெடுக்கும் வித்தில் அந்தக்
குட்டி துள்ளிக் குதித்துக்
கொண்டிருந்தால் நன்றாயிருக்குமா? செஞ்சேணையின்
முன்னால் பிறகு நாம் அவ்வார
மானப் படுத்தப்படுவோம்.
ஆன் பெண் குதிரைகளைப்
பிரித்து வைத்திருக்க வேண்டும் என்று கண்டிப்பான்

உத்தரவு இருக்கிறது. உள் நாட்டுப் போரின் மத்தியில் இவ்வளவு கவனம் குறைவா! என்று குழுத்தலைவர் கூறி னார்.

மறுநாள் காலை, கையில் துப்பாக்கியுடன் துரோஃபிம் வீட்டுக்கு வெளியே வந்த போது, துரியன் இன்றுத் தேவே வரவில்லை. புல் தரையில் பணித்துள்ளீர்களில் செவ் வெவளி பிரகாசித்தது. பணி யாட்கள் கழையல்கிறயில் உணவு தயாரித்துக் கொண் டிருந்தனர். வாயில்படியில் உட்கார்ந்தி நாட்டு குழுவின் தளபதி, செடிகளின் பிரபு கணக் சேர்த்து ஒரு மத்து தயாரித்துக் கொண்டிருந்தார். இது போன்ற வீட்டு வேலைகளில் அவர் முன்பு தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால் இப்போது தடுமாறி னார். அந்த இல்லத்தில் இருந்த பெண்ணின் நூச்சிப்பு காரணமாக இந்த வேலையைச் செய்வதாக அவர் சொன்னார்,

"அந்தக் குதிரைக் குட்டியைச் சுடுவதற்குப் போகி

நாயா' என்று அவர் கேட்ட எதுவுமே பேசவில்லை. அத்தாகக் கட்டியிருந்த ஶீரம்பு கண அவர் தமிழ்யாக மல் தடவிக் கொண்டிருந்தார். போர்த் தியின் அந்தியில் தாம் மறந்து போக, புதிதாக உழுத ஸ்தானின் வாசனையையும், மன்றத்தின் மணத்தையும் அந்தக் குச்சிகளில் அவர் முகந்திரார்.

வேட்டுச் சப்தத்தை எதிர் பார்த்து குழுவின் தலைவர் காத்திருந்தார். ஆனால் நீண்ட நேரமாக அந்தச் சப்தம் கேட்கவில்லை. பிறகு துரோஃபிம் தடுமாற்றத் துடன் லாயத்திலிருந்து வந்தான். 'துப்பாக்கிக் குதிரை' சீரியில்லை. தோட்டாக்கன் வெளியிலேயே வரவில்லை' என்று அவன் சொன்னான். குழுவின் தளபதி துப்பாக்கியை வாங்கித் திறந்து பார்த்தார்' இதில் தோட்டாவே போடவில்லாமலேய என்றார் அவர்.

"லாயத்தீன் பின்னால் அந்தச் தோட்டாக்கன்களை நான் அகற்றிவிட்டதை ஒப்புக் கொள்கிறேன்' என்றான் துரோஃபிம்.

குழுவின் தளபதி துப்பாக்கியைக் கீழே வைத்தார். சிறிது நேரம் அவர்

"தொகையை டெடும், அது தீப்போகுதகை இயிரேடும் இருந்து தொகையைடும் யுத்தம் முடிந்த பிறகு, ஏதாவது ஒருநாள் அதை யாராவது ஒருவன் ஏரில் பூட்டை கூடும், பால் குடுக்கும் குத்தை பால் தான் குடுக்க வேண்டும். நாம் எல்லோரும் அப்படித்தான் குடுத்திருக்கிறோம், பெரிய தனப்தியும், தாய்ப்பால் குடுத்துவனர்ந்தவர் தான். மற்றபடி உண் துப்பாக்கியில் கோளாறு எதுவும் இல்லை' என்று கூறினார்.

(அடுத்த இதழில் முடியும்)

முதலாம் ஆண்டு சீறப்புப் போட்டிக்கான விடைகள்

- | | |
|---|--|
| 1. பாப்லோ சிக்காஸோ
'வெஸ்டெமோய்செல்ஸ் அலிக்னோன். | 2. வாலண்டினா திரெஸ்கோவா |
| 3. சேர். டெகானால்ட் பிரட்மென்
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் | 4. பிரை, தாமரை, புத்தகம்
பூப்பந்து மட்டை. |
| 5. இனுவையூர் சிதம்பர திருக்செந்திராதனின்
'முன்முழுமன்றங்கள்' கடையில் உள்ளது. | 6. கணீயன் பூங்குண்ணார். |
| 7. அருக்கி (கிள்டான் புல்) | 8. முதலை |
| 9. நிகொலாய் ரொமனோவ்ஸ்கி | 10. மட்டக்களப்பு மாவட்டம். |

பொது அறிவுப் போட்டி இல: 8

1. சிறிதொரு தாளில் விடைகளை எழுதி பிரவேசப்பத்திரத்தைக் கட்டரித்து இரண் கட்டும் இணைத்து அனுப்புக.
2. சரியான விடைகளை எழுதி அனுப்பும் முதல் முவருக்கும் முறையே 50/-, 30/-, 20/- பரிசுகளாக வழங்கப்படும்.
3. விடைகள் யாவும் 10-4-90 க்கு முன்பாக ஆசிரியர்க்கு, 'உள்ளம்' வளர்மதி சன சமூக நிலையம், கொக்குவில் என்ற முகவரிக்கு அனுப்பப்படவில்லை.

வினாக்கள்

1. நூல் நடியின் குறுக்கே உள்ள அணையின் பெயர் என்ன?
2. சிரிட்டனில் எப்பதவியை வகீப்பவர் நிழல் பிரதம மந்திரி என கழக்கப்படுகிறார்?
3. விதவை, கிடக்கை, பவனம், வசநை என்பன ஒரே பொருளைக் குறிக்கி விடங்கள் அது எது?
4. அடுத்த சார்க் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவில்லை நாடு எது?
5. நான்கு ஒன்பதுகளை உபயோகித்து நூற்றை விடையாகப் பெற்றுக்கொட்டுவது?
6. நெஞ்சன் மண்டேலா வீடுதலையான தீண்டு எது?
7. தேசிய விருது பெற்ற : மனவயாளப்பட்டான் : பிறவியை இயக்கியவர் பெயர் என்ன?
8. ஸ்காந்திநேவியன் நாடுகள் முன்றின் பெயர் தருகி?
9. 1990-ம் ஆண்டின் கலாசுரி வீருதுபெற்ற தழிழ்ப் பெண்மணி யார்?
10. திலங்கையில் அதிக மௌசி வீத்திக் கெற்றும் மாவட்டம் எது?

பிரவேசப் பத்திரம்

பொது அறிவுப்போட்டி இல. 8

பெயர் :-

விளாசம் :-

மாணவராயின் பாடசாலை :-

பங்குபற்றுபவர் ஒப்பும்

அதிபர் பெற்றோர் ஒப்பு

முதலாம் ஆண்டு சிறப்புப் போட்டி முடிவுகள்

முதலாம் பரிசு (250/-)

ச. ஜெயகலா
1227, கே. கே. எஸ்.வீதி
யாத்திரப்பாணம்.

இரண்டாம் பரிசு (125/-)

த. விஜயானந்தன்
71/16 நாக்ஷீமார் கோவில் வீதி
யாத்திரப்பாணம்.

மூன்றாம் பரிசு(75/-)

அ. அருணோதயன்
ஊடில்
காவெட்டி மேற்கு
ரெவட்டி.

(பரிசுகள் யாவும் உரிய முகவரிகளுக்கு அனுப்பி காங்கூப்பட்டுள்ளன)



அட்டைப்பட ஒவியம்

தலைப்பு: சிந்தனை
ஒவியர்: செல்வி வாசகி ஜகநாதன்

- உள்ளம் இம்மாத இதழில் அட்டைப்பட ஒவியத்தை வரைந்தனிட்டுள்ளார். ஈழத்தின் இளம்பெண் ஒவியர் செல்வி வாசகி ஜகநாதன் யாழ். பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் இறுதி வருட மாணவியாகக் கல்வி பயிறும் இவர் யாழ். வேங்படி மகளிர் கல்லூரியின் பழையமாணவி.
- இருபத்து நான்கு வயதாகும் இவர் பிறந்த திங்கி 29. 11. 1966
- யாழ். வேங்படி மகளிர் கல்லூரியின் ஒவிய ஆசிரியயான தீருமதி M.P.R சின்னப்புவனினால் ஒவியத்துறையில் ஆர்வ மும், ஈபோடும் கொண்ட இவர் பின்னர் 1986 ல் பிரபல ஒவியர் மாற்று அவர்களீடும் பயிற்சி பெற்றவர்.
- 1988 -ல் யாழ். பல்கலைக்கழக மகளிர் அவை நடாத்திய ஒவியக் கண்காட்சியில் இவரது ஒவியங்கள் முதலில் காட்சிக்கு வைக்கப்பட்டு பலரது கவனத்தினை ஈர்த்தது. பின்னர் இவரது தனிமனிக் ஒவியக் கண்காட்சி கடந்த ஆண்டு 21. 03. 89 முதல் 25. 03. 89 வரை யாழ்நகரில் நடைபெற்றது. இதன் மூலம் பலரது கவனத்தினையும் கவர்ந்து கொண்ட இவரது ஒவியங்கள், சிற்பங்களிலிருந்து உணர்வு கணாந்துகே வெளிப்படுத்தின எனவாக்.
- "தர்ன் உணர்ந்து கொள்வதை மட்டும் ஒவியத்தில் வெளி ப் படுத்த முன்னவதாகக் கூறும் வாசகி வரையறைகளுடன் இணங்கி போதலில் உடன்பாடற்றவர்.
- வாசகி யின் ஒவியங்கள் தனித்துவமானவை, எவரது பண்ணையூம் பின்பற்றாதவை. கலையையும் விஞ்ஞானத்தையும் தினைத்து இவரின் தூரிகைவரையும் ஒவியங்கள் கொலத்தை வென்று நிற்கும் தன்மை வாய்ந்தவை. இத்தகைய பார்வை இவரொருவரிடமே காணம்படுவது குறிப்பிடத்தக்கது என்கிறார் இவரது குருவான பிரபல ஒவியர் மாற்று அவர்கள்.

உங்கள் நேவை எவை?

- பலசரக்கு பொருட்கள் ஈயப்புச் சாமான்கள்
 பட்டாலை உபகரணங்கள்
 - 'ஒா' தயாரிக்க வேண்டிய பொருட்கள் குளிர்ப்பானங்கள்
 எசென்ஸ் வகைகள்
 சொக்லட் மிஸ்கட் வகைகள்
 - ரீளாஸ்சிக் பொருட்கள் பட்டர்- மாஜரின்- பால்மா வகைகள்
 - அங்பளிப்புப் பொருட்கள்
- அனைத்தும்
தீயாயலிலையில் பெற்றுக்கொள்ள

குன் ரேடின் சென்றர்

764, கெ. கெ. எஸ்., வீதி- தட்டாடுத்து-யாழ்ப்பாணம்.

இலக்ஷிய உவகம்
உள்ளத்தீநூடாம்
புதிய பரிமாணங்களைத் தரிசிக்க
எமது வாழ்த்துக்கள்.....

நாம், நீதான விலை
சமை வீதமான பலசரக்குச்
சாமான்களையும்
மொத்தமாகவும். சில்லறையாகவும்
பெற்றுக்கொள்ள

ஆதவன் ரேடின் கொம்பனி
(II | 5) 37, ஸ்ரூண்வி வீதி,
யாழ்ப்பாணம்.



நான் என்றால் எவ்வள குக்கும் கொஞ்சம் அலட்டி தான். கொஞ்சம் என்ன, நன்றாகவே அலட்டி தான், வீட்டிலும் அப்படி; வெளி மிலும் அப்படி. எப்படி என்று கேட்கிறீர்கள்? வெறி சிம் ரிடி பட்டபட வென்று பொரிந்து தள்ளிவிட வேண்டும். மீழை, சரி பார்த்து முளையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தால் அவட்டி, மீழை இருந்து நொந்து கொள்வதென்றால் அதைப் பிறகு பார்க்கலாம். முந்திக் கொள்ள வேண்டும்; அவ்வளவு தான், நொந்து கொள்ளும் விழியமெல்லாம் என்வாழ்க்கையில் இது வரை நடந்தில்லை.

இப்படி முந்தாவிட்டால் கிவர்களோடு இங்கே மார்ட்டிக்க முடியும் என்கி ரீர்களா? தலையில் ஏற்றே கொச்சிக்காய் நகட்டி விடுவார்கள்! என்னிடமா நடக்கும்? நான் அரைத்தால் போதாமல் கீடக்கிறது. அப்படியொன்றையும் இதுவரை நான் செய்தில்லை.

யாரையும் அதிகாரம் பண்ண வேண்டும் என்ற நோக்கமும் எனக்கில்லை எங்கள் தகப்பணார் அந்தக் காலத்தில் தாயாரோடு முறுக்கீக் கொண்டால் "ஹோ! நீ என்னைய அதிகாரம் பண்ணப் பாக்கி நியா?" என்று அதிகாரம் பண்ணுவார். தாயாரைப் பார்த்துப் பார்த்தே மிறநை அதிகாரம் பண்ணும் நோக்கம் எனக்கு இல்லாமல் போய்விட்டது. நான் அதிகாரம் பண்ணப் படாமல் இருக்க வேண்டும் என்பது தான் என்குறி. நாய், பாம்புகளின் சங்கதி தான் முந்து, முந்து, முந்து!

நீந் முந்திக் கொள்ளும் விழியம் என்ன வென்றால் என்னை நானே பாதுகாத்துக் கொள்ள எடுத்திருக்கும் ஒரு பீரி கோடி நான், கொஞ்சம் முன்னினர்வு,

உராவது, வீடாதை!

— அல் அஸாமத்

ஒன்மையாகத் தீரிந்தோமோ, தொலைந்தது! 'பாவும்' காந்தமான கவிஞர்! சாத்திலீகமான ஏழுத்தாளர்; பாலகாண்டத்திலிருந்துதான் ஏழுதுகிறார்! என்று அஞ்சலிபாடுச் சமாதியும் ஏழுப்பு விடுவான்கள்!

என்ன யொன்றும் இவன்கள் வாழ வைக்க வேண்டியதில்லை, ஹலோ! நான் என்ன, மேல்மாடி காலியான முண்டமா? அது இல்லாத சங்கதிகளுக்குத்தான் ஒரு வலயம் தேவை. எனக்கு வலய முழு வேண்டாம்.

நீந் மதாசபையாக, இருந்தாலும் வறட்சிக்கணா எதிர்த்துப் பெய்பெய் யென்று கீழ்த்து விடுவேண் சபையில் பேசுபவர்கள் பல சமயங்களில் என்னாச் சந்தோஷப்படச் செய்வதற்காகத் 'தம்பி' இன்னார் கூட அது பற்றி அறிவார், என்று சமாளி ப்பது ஸ்டூ. 'தம்பி!' கூட்டத்தில் எதையாவது கன்னாளின்னான்று ஒளரிட்டேன்னா மானத்து வாஸ்தீ றாதாராசா! என்று என்னிடம் ஆசீர்வாதம் பெற்று

கேட்கிறுவது உண்டு இத்தனைக்கும்
என் வயது இருப்பது தான்!

வயதுக்கும் இலக்கியத்துக்கும் என்ன
தொடர்பு இருக்கிறது? முன்று வயதில்
ஞானசம்பந்தர் கவிதைபாடவில்லையா?
இம்மக்கண்டார் ஞானம் பேசவில்லையா?
ஏழு வயதில் பாரதி யார் பாடவில்லையா?
வயதுபோன கட்டைகளின் வாயிலிருந்து
ஏத்தில் தெறித்தால் மட்டும் அது இலக்கீ
யமா? எழுத்துவகில் இருப்பவர்களுக்கு
வயதுப் பிரச்சினை ஏழு ப்பப்பட்டால்
ஏதுதன்டனை என்று சட்டம் கொண்டு
ஏவேண்டும்!

தீப்படி நான் முந்திக்கொள்வதற்குப்
பலத்த காரணம் இருக்கிறது. மேடைக்கு
ஒருவர் வருவார். தான்படித்த அத்தனை
புத்தகங்களையும் வண்டியில் அள்ளி க்
கொண்டு வந்து மேடையில் நின்று வாசித்
வத் தீர்ப்பார். கேட்டால்விமரிசனமாம்.

இன்னொருவர் வருவார். தான் கிறுக்
யைத அழித்தோ, அடித்தோ திருத்தமுடியாத
சோம்பேரித்தனத்தில் அவ்வளவை
யும் கவிதையின்ற பேத்துவில் உள்ளித்
கொட்டுவார். பஸ் டுக்கட், சிகாட்பெட்டி
பில்புக்தாள் இவைதான் அவரது கவிதா
ஒலைகள்! அதில் வேறு ஒரு பஸ் டுக்கட்டை
நான்குபறும் திருப்பித்தான் வாசிப்பார்.
இந்த நிலையில் அவருடைய கோட்டைத்
ஞக்க வேறு எடுதிகள் தேவைப்படும்।
ஏஜனி ஸ்டைல், கமல் ஸ்டைல், ஸஹராத்து
ஸ்டைல்

நாலாசிரியரை அறி முகம் செய்ய
ஒருவர் வருவார். இவர் தன்றுடைய
பேர்தல்ட்டி: சிகேட்டிலிருந்து தொடங்கு
வார். வேறொருவர் முது சொற்றிய
மேடை ரறுவார்; இன்னுமொருவர் சொருப்பு
துப்புக்கட்டைகளோடு ஏறுவார்.

இவர்களுக்கெல்லாம் நான் சீம்ம
சொப்பனம் சொப்பனத்தில் சிங்கம் வந்
தால் எப்படியிருக்குமோ எனக்குத் தெரியாது. ஏதோ அப்படித்தான் சொல்கிறார்
வள்!

'இந்த வயதில் இவன் இவ் வளவு
தெரிந்து வைத்திருக்கிறானே! என்ற
பயம்; பொறாமை! இவன்களைப் போய்
யார் தெரியவேண்டாம் என்று சொன்னது?

அஸ்தமனத்தில் உதயம்

தூரத்தே கதிரவன் சீற்றத்தால்
சிவக்கக் கண்டோம்
பேரிரைச்சல் பேய்க்காற்று
கடலினைக் கடைதல் கேட்டோம்
வாள் வீச்சு ஒளிக்கீற்றாய்
வானத்தில் படர்தல் கண்டோம்
கொடும் போரின் இடியோசை
காதினைப் பிளக்கக் கேட்டோம்
ஜயகோ

அடுவானில் இரத்தம் சிந்தி
பகலவன் கடலில் மழுதல் கண்டோம்

ஜயகோ ...
வெற்றிக் களிப்பில் நிலவவன்
வான் வலம் வரக் கண்டோம்
காற்றும் மென்னித்து
உலகும் மென்னித்து
எங்கும் மயானமாய்
ஜயகோ ...

நாளையும் வீடியுமாம்
கதிரவனும் நிலவவனும்
மிண்டும் கைகலப்பாம்
நிலவன் ஒர் மாணவக்காய்
மிண்டும் மறைவனாம்
ஜயகோ

இத்தனை காலம்
இத்துணை வீடியலுக்கா
இத்துணை நிலவுக்கா
இத்தரைமீதினில்
இத்தனை காத்திருப்பு

கொ. ரொ. கொண்ஸ்ரன்ரான்

சீர் நான் தான் கைவாறு போடுகிறேன் என்று சொல் விரித்திகள். உண்மையாகவே இருக்கட்டும். எங்கள் தகப் பணார் கூட என்னை அடிக் கடி திட்டுவார். 'பேய்! நெஞ் சுக் குழியில் மட்டும் மயிர் உள்ளவனும் பக்கவாட்டில் கால் அகண்டவனும் பெரு குமத்காராங்கடா! நியும் அப் பிடிருகு வெத்துவேட்டுடா!' என்று. அப் பாகா லத்துப் புராணங்களில் எனக்கு நால் பிக்கையில்லை. அதனால், நீங்களுமே அவரோடு சேர்ந்து கொள்ளுங்கள். ஆனால், இந்த மாதிரியான மேகடப் புண்களை வளர்த் துக் கிகாண்டு நாம் சுமா இருக்க முடியுமா? என்னைப் போல் எத்தனையோ பேர் தேவையா இல்லையா?

‘மேடையில் ஒருவர் பேசி கொண்டிருக்கும் போதே நான் எழுந் தீக் கேட்பதைக் கேட்டு விடுவேன். இதெல்லாம்தாநா கரிக் கன்று முகத்தைக் காட்டாமல் கத்துவார்கள் சில நேரங்களில் எனக்கே பாவமாகவும் படும். எங்கே தீவிவாங்கி விடு வேணோ என்று பயந்து, போகும் போதே கொஞ்சம் தண்ணீயும் போட்டுக் கொள்வேன்!

அதில் தவறேதும் இருந்தால் சொல்லுங்கள். அம் காஸ்கமே தயார் செய்யும் தேவை பானம். ஆதிகாலந் தொட்டே வரும் ஒரு மரபுக் கலை என்றே சொல்லலாம். தேவர்களே குடிப் பதாகக் காலியங்கள் கூறுகின்றன. தான் குத்தால் என்னை குழியில் வெவலிலா குடிக்கி

நேன்? ஏதோ ஒர் அரை. கூட்டம் முடியுமுன் இறங்கி விட்டால் இன்னொரு கால். நாற் றம் வராமலிருக்கச் சிறிது கொத்தமல்லி! பெரும் பெரும் கலீ ஞார் களைப் பாருங்கள்! யார் குடிக்க வில்லை? கண்ணதாசன், பாரதி, பாரதிதாசன்.... குடித்தால் தான் எனக்குத் தெரியுமே மீறக்கிறது; இலக்கியமே மீறக்கிறது.

என்னை ஒருவன் ஒரு முறை மறைகுமாகக் குடிகாரன் என்று மேடையில் சொல்லி விட்டான். அன்று நான் சீரித்துக் கொள்ளப்பட இருந்து விட்டேன். சமயம் வரட்டுமென்று, முத்துக்காரம் வண்ணப்பூக்கள் மாதிரித் தான்! இன்னொரு கூட்டத் தீல் பேசிய அவனை யே தலைவராகப் போட்டுப் புரட்சி எடுத்து விட்டேன் மேற்கொண்டு, அவனுக்கும் சூட்டுவிடும் பகுப்பெலஸ் :பெலோ! பல பெண்கள், கூட்டத்துக்கு வருவது கூட இவனால் தடைப்பட்டுப் போனது.

என் குடியை எதற்காகப் பார்க்க வேண்டும்? இலக்கியத்தைப் பார்த்தால் போதாது? இலக்கியக்காரனும் ஒரு மனிதன் தானே? அவனுக்கும் ஆசாபாசங்கள் உண்டு: பல வீனங்கள் உண்டு. அவ்வளவையும் மறைத்து விட்டு அவன்நடிக்கக் கிளம்பினால், அவனை மனிதஜாதியில் சேர்க்க முடியுமா? ‘இலக்கியக்காரர்கள் தாங்கள் எழுதுவ கடைப் போவலே வாழ வேண்டும்: இல்லா விட்டால் அவர்களின் படைப்புக்களால் மீர யோசனையில்லை, என்று கதி

துகிறார்கள். அவனது வாழ்க்கையை என் பார்க்க வேண்டும்? அப்படியானால் நீந் தீயா சிகள் தான் இனி இலக்கியம் படைக்க வேண்டும்! இந்த நாட்டில் தனி மனித சுதந்திரம் செத்தா போய்விட்டது?

எனக்கொரு நண்பன் பெண்களைக் கண்டால் அவனுக்குப் பொறுப்பதில்லை. பக்கத்திலேயே போய் உட்கார்ந்து கொள்வான். கூட்டம் முடிகிறவரையும் வளவனவா! கூட்டம் முடிந்து அவன் புறப்பட்டால் கூட்டுர் அவசரவேலை என்று எங்களிடம் சொல்லி விட்டு அவனைத் துரத்தி கொண்ட ஒடுவான். பெண் கள் பாதையில் நடந்து வந்தால் கூட அவர்களின் மின்சாரம் தாங்கிரேரேடு வழியே வந்து இவனுக்குள் பாய்ந்துவிடும் பகுப்பெலஸ் :பெலோ! பல பெண்கள், கூட்டத்துக்கு வருவது கூட இவனால் தடைப்பட்டுப் போனது.

இது எனக்கும் உடன் பாடில்லாத ஒன்று. இருந்தாலும் அவனது தனி மனி தசுந்திரம், விடுதலை என்று வந்து விட்டால், அது என்ன இழவாக இருந்தாலும் சரியே, நாம் அந்து மதிப்பளித்து தூத் தான் ஆக வேண்டும்.

இப்படிப்பட்ட விஷயத்தையே பரந்த தோக்குடன் நான் விட்டுக் கொடுக்கும் போது என் தண்ணீ விஷயத்தை மற்றவர்களும் விட்டு வேண்டுமென்பது என்

விதுப்பம். அதைகுப்பயந்த வண் தான் குடிப்பதில்லை. இலக்கியவாதிக்கு முதலில் இதைக் வேண்டாதது பயம் தான். என் தந்தையார் கூட நன்றாகக் குடித்தவர்தான், சீவசங்கரீயின் ஒரு மனிதனின் கைத் தயையெல்லாம் நிறைத்தன் ஸி லி ல் தான் வாசித்தார். இப்போதெல் வாம் என்னவென்று தெரிய வில்லை, குடிப்பதே இல்லை. யாராவது கேட்டால் அது தான் மகன் குடிக் கிறாரோ! என் பாரா ம் பாவம், இப்போது நோயாளி.

இப்படி ஏராள மாண்பியாய்வுகள் என்பக்கமாக இருந்தாலும், நான் குடிப்பது கூட்டத்தில் நிர்ந்து நின்று அராஜகங்களை எதிர்ப்பதற்காகத்தான். இன்னும் சில அராஜகங்களையும் நான் குறிப்பிடலாம்!

நான் முற்போக்குவாதி என்று ஒருவர் புறப்படுவார். எங்காவது ஒரு பலசாக்குக் கடையோ ஹோட்டலோ இருக்கும். சம்பளம் போதா மல் வாரத்துக்கு வாரம் சிப் பந்திகள் பாதை மாறிக் கொண்டிருப்பார்கள். இவர் சீப்பந்தி மான்மியம் எழுதிக் கொண்டு வர்து சிலேடை பேசுவார். அந்த மாதிரி ஆசாமிகள் எனக்கு அழைப்பு அலுப்புவ தீவில்லை. நான் கலாட்டாகாரனே! ஆணாலும் நான் போய் விடுவேன். இலக்கியக் கூட்டத்துக்கு வருவ தே முப்பதோ, முப் பத்து ஒரோ பேர். அதில் நான் போகாவிட்டால்? தலையைக் காட்டி விட்டு வர்து

விடுவேன். அழையாத அந்த கூட்டம் பற்றி, அழைத்த இன்னொரு கூட்டத்தில் வெளுத்துவாஸ் கீடுவேன்!

இவர்கள் முற்போக்கு வாதிகள்! இவர்களுக்கு மார்க்கிளிஸ் தெரியுமா, சிராய்டிஸ் தெரியுமா, டார்வினிஸ் தெரியுமா, ஆத்ரீஸ் தெரியுமா? காது அத்துசிறார்கள்! பச்சைப் பாலகணாகக் கிடந்த காலத் திலையே என் காதுகளைக் குத்தப் பெற்றோர்களையே விடாதவன் நான்!...

ஷலநாட்டையே கண் அராத ஜன்மம் மஹயக்க கவிதை வடிப்பான் தேயிலை மரமே என்பான்; நூர் செந்தியே என் பான்; கூடையில் கொழுந்து சமக் கிறாயே என்பான்: கூடையில் சுமக்காமல் கொண்டையிலா சுமப்பான்? பெண்கள் கொழுத் தெடுப்பது என்னோ மகாபய ஸ்கரமான். பாவகரமான- மட்டாகமான செயல் என் பது போல் இங்கே கொழும்பு வெயிலில் நின்று உருகுவான். கொழும்பிலெல்லாம் பெண்கள் வேலையே செய்வ தீவில்லை போல் தெரிகிறது. இங்கே பெண்கள் பீடுகற்று வதையும் பேச் சூட்டுவதையும் தெருக்கூட்டுவதையும் சண்ணாம்பு-மண்-கல் கமப் பதையும் விட்டு விடுவான். மலை நாட்டில் கொழுந்து தெடுப்பது நான் இவனுக்கு ஜார்காலத்துக் கொடுமை போலத் தெரிந்துவிடுகிறது! இந்தக் கவிதையோடு அவ

நாக்கு ஒரு பொட்டே முத்திரை கிடைத்து விடும்.

மஹயக்க கரிஞ்சுள்

இன்னொரு விரைன் வருவான். மருபுக்க விதை வெறும் சித்தலாட்டம் என்பான். புதுக்கலைப் பான் குன் ஒனி என்பான். இத்தனைக்கும் இவனது புதுக்கலையை எடுத்து அஷாராணிகளின் கூந்தல் நிறப்போட்டுக்கு அனுப்பினால், இது நான் ஜெயிக்கும் மாலீன் ஒருவரி கூட்டத் தெரிந்து கொள்ளத் தீராணியில்லை; சித்தலாட்டமாம்!

எனக்கும் மறுபுக்கலை தெரியாது. அதற்காக நான் அதைக் குறை கொல்ல வில்லையே. மரபாக இருந்தாலும் சரி அமரபாக இருந்தாலும் சரி, அது புதிதாக இருந்தால் அது நான் நில கவிதை, பாரதி அதைத்தான் கொண்டான். இவன் இப்போது கெயிறுதீரிக்கிறான் பாரதியை வெருளி யாக வைத்துக் கொண்டு. மருபுக்கலைத்துக்காரனும் தன்று முண்டு செய்கிறானே தலீர நியாயம் பேசுவதாக இல்லை.

'கன்னா பின்னா மண்ணா தென்னா...? என்று ஒரு பாமரன் ஊறியதற்கு அந்தக் காலத்தில் ஒரு புலவர் அருமையாக விளக்கக் கொல்லியதாகவும் கொல்லிக் கொள்கிறான்; எவ்வளவோ ஸ்பஷ்டமாக விளங்கும் புதுக்கலையை கவிதையோடு விடுவான்! அப்படியுமே அர்த்தம் விளங்க வில்லையே என்று முட்டாளாகியும் கொள்கிறான்!

இப்படிப்பட்ட யாட்டல்
களைப் பொறுத்துப் பொறுக்க முடியாமல் ஓன் நான் முகம்பாக்கினேன். அதனால் நான் என்றால் எல்லாருக்குமே அவட்டிதான்.

எனக்குத் தலைக்கணம்
என்று எங்கள் அப்பா குத்
தீயதைப் போல் முத்திரை
குத்தி விடாதிர்கள். மற்றாறு
யவர்களை மதிப்பவன் நான்...
ஆனால் போலிகள் என்னை
மொழ்றி விட முடியாது. நக்
கீறனுடையது பொறாமை.
என் வழி சுத்தனார் வழி.
ஒரு வித்தியா சம்; அவர்
தன் தலையிலே குத்திக்
கொண்டார். நான் அவர்
வர் தலைகளிலேயே குத்து
கிழேன்.

‘இலம்களோ’ இல்லை என்று சிரம்களோ ஒருவருக்கு ஏற்பாடு முத்திரையுமன்று. ஆனால் கண்டது கற்காமல் எவ்வாறு பண்டிதனாக முடியும்? அமெரிக்கத்தை அறியாதவனால் ரஸ்யத்தை எப்படிப் பேச முடியும்? ரஸ்யத்தை அறியாதவனால் சமயத்தைப் பற்றிப்பேச முடியுமா? இது தான்னன் கட்சி. நியாயத்தை இரண்டு பக்கமுமாகவைத்து யோசித்து ப் பார்க்க வேண்டுமே!

மானுடத்தை நேசிக்கா
 தவன் ஒரு நாளுமே இலக்
 சியக் காரணாகி விட முடியாது என்பது தான் என்கொள்கை மானுடத் தான் படைப்பாளியின் ஈரவிப்பாக திருக்க வேண்டும்! துரத்திட்டு என்னவென்றால், இந்த ஈரவிப்பே இல்லாதவர்கள் தான் 'நான் கான் நான் முடி

வாந்தர இலக்கியவாதிகள்! என்று முகாமடித்துக் கொள் தீர்ப்புகள். நூறு யூ. ஸி?.. மாணுடத்துக்காகப் பாடுபடும் வெளு சிலரில் நானும் ஒரு வன்றான் என்பதை அடக்கத்தோடு கூறிக்கொள்ள வேண!

இரக்கமில்லாத- இதுய
 ரில்லாத சிலர், இலக்கியம்
 வேறு படைத்துக் கொண்டு,
 வறுமைக் கோட்டுக் குக்
 கிழேயும் சுதந்திரக் கோட்டு
 குக்குக் கிழேயும் வாழும்
 தொழிலாளி வர்க்கத்துக்
 குத் தோன் கொடுக்க வந்திரு
 குப்பதாகப் பசுத் தோன்
 போர்த்துவதையெல்லாம்
 எப்படி அனுமதிக்க முடியும்?
 அவர்களின் முகமுடிகளைக்
 கிழித்தெறிவது தான் என்ன
 நோக்கம்? டைம் அப்! வரட்
 மோ? குட்டங்டி!...

இரவு ஒன்பத்தையாணி.

அவள், சோர்ந்து
போய் ஒரு நாற்காலியில்
கண்களை மூடக்கிடந்தாள்.
அவளது கண வன் முன்
அறையினுள் அரை மயக்கத்
திலும் காய்ச்சல் குணத்தி
லும் கட்டிலிற் கிடந்தான்.
அடுத்த அறையில், அவர்களது வயதுக்கு வந்த மகள்
ஒரு பழைய பத்திரிகை
யைத் தடவிக் கொண்டே
தன் நான்கு வயதுத் தம்
பிழை வளர்த்திக் கொண்டு
ஞ்சாள் கால்களில்.

கதவு டிட்டப்பட்டது.
யாரென்று தெரிந்திருந்தும்
“யாரது? ” என்றாள் நாற்
காலியில் கிடந்ததாய்

“நாந்தான்! ”
கதவைத் திறந்தாள்

‘பகலே வரவேண்டியவன்
வர்ற நோம்!..’

'என்னா மகேன், தீந்
யட்டு நோம்?' 'வாசப்படி
யில் கால் வைக்கிறதுக்கு
முன்னாடியே வழக்குப்
போடாம் அங்கிட்டுப்
போங்க!' முறைக்கிடுதூது

அவனது சீற்றுத்தாங்கல்
அல்லாமல், அவனது வாயிலிருந்து வெட்டுத்து வந்த
நாற்றத்தால் தன்னுப்பட்டாள் தாய். கணவன் முன்
கிளான். நுழைந்த மகன் அடுத்த அறைக்குள் வியர்வையாகச் சொடுச்சுந்தான்.
கதவை முடிவிட்டு முன் அறைக்குள் நுழைந்தான் முதாட்டி,

‘மடகன் வந்துட
டரனா?’ என்று முனை
நார்க் கிடிவன்.

'ஓ!' என்ற அவளின் தனிச்சத்துத்தீவெல்லேயே, மகன் எதையும் கொண்டு வர வில்லை என்பதைத் தெரிந்து கொண்ட கிழவன், ஆயாச மாகக் கண் கணள் முடிக் கொண்டான்.

‘சோத்தப் போடு!
இப்பத்தான் அவனைத் தூக்
கீக் கால்லை போட்டுக்
கொஞ்சற! ’ என்று மகன்
தங்ககயை மிரட்டு வது
இவர்களுக்குக் கேட்கிறது.

மனவிட தன் கணவ
னைப் பார்த்த அவன் கண
களை முடிக் கிடந்தான்.

“கோறு . . . ஆக்கல்
அண்ணா !” என்று மகள்
கூறுவதுவும் கேட்கிறது

'கோறு ஆக்கங்கியா?
என்று உறுமீனான் அவன்.
ஒர் தவயவா தீங்கி றது
கீப்ப?'.

‘இந்தகீப் போய்க்
கீடந்தமிக்காரன், அந்தக்
ஷாஷ்டலில் தீடுக் கீட்டு,
அங்கா! ... பசிக்குது! ...’
என்று புரண்டான். அக்காள்
அவனைத் தட்டித் தூங்கச்
செய்ய முயல்வது கேட்டது.

‘நாய் உள்ளே வந்தாள்,
ஒன்றுமே ஆக்கக் கெட்டைக்
கை பகேன்!’ என்றாள்.

‘அப்ப எத்த தீங்கிறது?
... மனுஷன் பசீயில் வீடு
வந்தா இந்தச் சரித்தினீயக்
புதிச்ச வீட்டு தீங்கிறது ம்
குக் கூட ஒன்றுமிருக்காது!
வக்கிருந்தாத்த னே: நேத்து
அப்பீடித்தான் கூட்டாளிய
கூட்டிக்கிட்டுவாரேன்: புளி
யானாமும் கோறும்!
என்னா மனுஷனா மாடா? ...

‘... பகல்ல இருந்தே
ஒன்றுமில்லை, மகேன்...’

‘இது வீடா சுதொடாங்கு
தெரியல்! சொக்கி லில் ல
சொகமில்லன்று வீட்டுக்
ஞ்சள் படுத்திருந்தா சம்பா
தீக்க ஏலுமா?’

‘நம்ம நெலம தெரியாம
என்டா இப்புடிக்கதைக்
கிடே?’ என்றாள் நாய்
உணர்ச்சியில்லாமல். அந்த
மனுசனால் எழும்பக் கூட
முடியாததுனாலநானே ஒரு
கெழுமயா இந்த அவதி?...
அதுவரைக்கும் சம்பாதிச்
சது யாரு? இன்னை க்கு
ஆக்குறாதுக்குக் கூட வழி
யில்லைன்று காஸையிலேயே
ஒனக்குத் தெரியுந்தானே?
நேரத்தோட் வா டே ன் று
தானே

‘சொன்னாப்புல எனக்கு
மட்டும் என்னா மரத்திலயா
காய்க்குது?’ என்ற வண்
கழற்றி ஏற்றந்த கமிழை
மாட்டினான்.

‘இப்ப எங்க போற?...’
‘எங்கயாவது போய்
தொலையுறேன்! .. எப்ரீதி

யாவது சாஞ்சு! ... என்
கீட்ட இப்ப அஞ்சி குபா
தான் இருக்குது. அது ஒன்
கருக்குப் படத்தீட்டா
நாளைக்கு எனக்கு பஸ்ஸிக்
குப் போறதுக்கும் சிக்கை
டெஞ்கலூம் ஈப்ப வாவது
சல்லி கெடச்சாவாரேன்...’

‘பசிக்குது.....’ என்ற
புரண்டான் திறுவன்.

‘பசிச்சா சாவு!’ என்ற
வெளியேறினான் மாநுட
வாதி. கதவை அடித்துச்
காத்திய சத்தத்தில் பாகதை
நாயெயான்று உறுமியது

தங்கைக் காரி தம்ம
யுன் டலை மணை யில்
காய்ந்து கொண்டாள். நாய்க்காரி மறுபடியும்
போய் நாற்காலி யில்
இருந்து கொண்டாள்
கிழவன் அதேபோல் இடைக்
சிடையே முனகத் தொடங்
சினாள். □

JANTHIRAMS

- கிறாங் சாவற் கிறைண்டிங்
- சிலிண்டர் றிபோறிங்
- லென் போறிங்
மற்றும் கடைச்சல் வேலைகளுக்கு

நந்திரம்ஸ்

336, மணிக்கூட்டு வீதி,
வெலிஸ்டன் சந்தி,
யாழ்ப்பாணம்.

சதுமலை
4-12-90

அண்புடையீர்,

13-10-89-ல் 'எதிர்வினைகள்' 'தீசை' யில் பிரசரமானது. அதையொட்டி 15-10-ல் அனுப்பப்பட்ட இப்பதில் பிரசரம் பெறவில்லை இது சம்பந்தமாக 31-10-ல் 'தீசை' ஆசீர்யர் தீரு. மு. பொன்னம்பலம் அவர்களை தோற்கொண்டு பேசிய போது இவ்விவாதத்தை இனித் தாங்கள் தொடரழுத்தாது என மறுத்துவிட்டார்.

என் முதலாவது ஆட்சேபனைக் கடிதங்கூட 10-9-ல் அனுப்பப்பட்டும் பதிவையும் சேர்த்து 13-10-லேயே பிரசரிக்கப்பட்டது.

இதற்குமுன் 'தீசை'யில் இடம்பெற்ற சர்ச்சைகளில்

எதிர்வினைகள்

விளக்கங்கள்



இந்த வாதம் பண்ணுகிற விஷயமே சனிப்பைத் தருகிறது. நிறைய நிறைய எழுத வேண்டியிருக்கிறது. எழுதியதைத் திருப்பிக் குறிப்பிட்டு அதற்கு வளக்கமோ மறுப்போ எழுதி என்று இந்த நிறைய எழுதுவதே என் இயல்புக்குபாறு. என்ன செய்யலாம்? பேசாமலிருந்தால் பழுதை யைப் பாம்பென்றும் பாம்பைப் பழுதை யென்றும் சாதிக்கும் முயற்சிகள்..

'தீசை' 19, 8.9 இதழ்களில் வெளியான 'ஸமூத்துத் தமிழ்ச் சிறுகதைகளும் தேசிய இனப் பிரச்சனையும் கட்டுரை சம் பந்தமாக 10.9 ல் நான் எழுதிய கடிதம்

1. வாதங்களுக் கீழே கொடுக்கப்பட்டதாகவோ

2. பதிலுக்கு பதில் மறுக்கப்பட்டதாகவோ இல்லையெனவே என்னுகிறேன்.

எனினும் இவ்விஷயத்தில் பிரதிவாதி உள் ஆளாக இருப்பதால் பாரபட்சம் காட்டப்படுகிறதென்று என்ன மேற்கொள்ளவை ஆதாரமாகின்றன.

'தீசை'யால் மறுக்கப்பட்ட இத்துடனுள்ள கட்டுரையை 'உள்ளம்' பிரசரிக்க முடியுமெனில், நியாயத்தையும் இலக்கிய நேர்மையையும் நிலைத்திறுத்தும் முயற்சை எல்லாம் உதவியதாயமையும்.

தங்கள் உண்மையுள்ள
சாந்தன்

பிரசரமே பெறாதோ என்றிருந்த வேளையில் 13.10 ல் யேசராசாவின் பதிலோடு சேர்த்துப் பிரசரமாயிருக்கிறது. தாமதத் தின் காரணம் பதில் தயாரிப்பாக இருக்கலாம். (முன்பு நடந்த விவாதங்கள்/ சர்ச்சைகளிலும் 'தீசை' இவ்வாறு தான் நடந்து கொண்டதா?) அது ஒரு புறமிருக்க,

என் கடிதத்தில் குறிப்பிட்டவற்றைப் புரிந்து கொள்ளாமல், வழமையான பாணியிலேயே பதிலளித்திருக்கிறார், யேசராசா.

சாந்தன்

(1) "இவங்கை எழுத்தாளர்கள் பல குழுமத்தாங்கள் எழுதுவதெல்லாவற்றையும் மாபெரும் படைப்புகளாகவுந்தான் கருதுகிறார்கள். சாந்தனும் அப்படி த்தான் கருதுகிறார் போவிருக்கிறது" என்கிறார் அவர். (அப்படிப்பட்ட எழுத்தாளர்கள் யான்பது தெரியவில்லை. சில வேளை யேசராசாவும் அவரைச் சார்ந்தவர்களுந்தானாயிருக்கலாம்) ஆனால், அந்தக் கருத்துப்பட நான் எங்குமே சொல்லவில்லை.

தேவீய இனப்பிரச்சனைக் கனத்தில் '74 விருந்து இன்று வரை பிரக்ஞா பூர்வமான, தொடர்ந்த ஆக்கங்களைப் படைத்த செயற்பாடுகள்' என்று தான் குறிப்பிட்டேன். மாபெரி தோ, சிறிதோ, நான் கொல்ல வரவில்லை. பிரக்ஞைபூர்வமான, தொடர்ந்த என்றிரண்டையும் பற்றிய கவனிப்பை மறுதலிக்கும் முயற்சியையே ஆட்சேபிக்க வேண்டியிருக்கிறது.

(2) 'கட்டுரை பற்றி 'வலு ஆறுதலாக' நான் ஆட்சேபிப்பதாக யேசுராசா அங்கலாய்க்கிறார். அதற்குப் பதில் என்கட்டத்தின் 2-ம் பந்தியிலேயே இருக்கிறதே; அவர் கவனத்தில் அதுபட முடியாது போன்றை எவ்வாறு? 'கருத்தருங்கிற பட்டக் கூட்டுப்பட்ட போது அதனை முழுமையாகச் செவிமடுக்கும் வாய்ப்பினை நான் பெறவில்லை' என்றும், 'பின்னர் கஞ்சிகையொன்றில் வெளியான போது அதில் வந்த காரணத்தால் அக்கட்டுரை பற்றி அதிகம் ஆக்கறை கொள்ள நேரவில்லை' என்றும் குறிப்பிட்டிருப்பதைத்தயவு செய்து பார்க்கவும்.

(3) 'அந்தியமான உண்மைகள்' சிறுக்குறையேன்றிக் 'கட்டுரையல்ல' என்று குறிப்பிட்டதைக் கூட யேசுராசா புரிந்து கொள்ளாமல் விட்டிருக்கிறார். கதையில், 'திட்டமிட்ட குடியேற்றம் என்று கோல்லி யிருக்க வேண்டுமென்பது அவருடைய வாதம் 'குடியேற்றம்' என்று அக்கதையில் வருவதே, திட்டமிட்ட குடியேற்றத்தைக் குறிக்கப் போதுபானது என்பது என்கட்டி. திருக்கோணமலைப் பகைப் புலத்தைப் பற்றி சொல்லும் போது அதைத் தெரியாதவர் யார் தானிருக்கிறார்கள்? எனவே, இந்த 'திட்டமிட்ட' விஷயங்களையெல்லாம் சொல்லி, அக்கதைக்கு ஒரு தட்டுரைத் தன்மையைக் கொடுக்க அங்கு அவசியமேற்படவில்லை திட்டமிட்டதோ, திட்டமிடாததோ எப்படியிருப்பினும், பாரம்பரிய தாயகம் பறிபோவதை உணரும் அந்தச் சூழலுக்கு முகங்கொடுக்கும் ஒரு சாதாரண தமிழனின் உணர்வுகளைக் காட்டுவதே அந்தக் கதையின் நோக்கம். இதில், 'பார்வை' 'தெளிவு'

எல்லாம் இன்னாது எங்கே போயின? யேசுராசா செய்வது, நிராகரிக்கும் முயற்சியில் காரணங்களைத் தேடும் கெட்டித்தனம்.

(4) 'அந்தியமான உண்மைகள்; அதன் பின் வெளி வந்த என் நான்கு தொகுப்புகளிலும் இடம் பெறாத 'மர்மம் பற்றி விசாரிக்கிறார், யேசுராசா. அதில் மர்மமேயில்லை. எனது எல்லாக் கதைகளும் இன்னமுந் தொகுப்புகளில் இடம் பெறவில்லை. எட்டுப் பத்துக் கதைகளை எழுதிவிட்டு, அவற்றை அப்படி யேசுராகுத்துவிடும் போது இப்படியான பிரச்சனைகள் வரமாட்டா என்பதுண்மையே. எனினும், தொடர்ந்து செயற்படும் போது ஒவ்வொரு தொகுப்பும் அவ்வப்போது ஒரு வாசிற் போதில் எல்லாக் கதைகளையுமே தொகுப்புகளில் அடக்கவிடுதல் சாத்தியமாவதில்லை. தவிர, 'அந்தியமான உண்மைகள்' தேர்ந்தெடுக்கப்பட்ட என்கதைகளைக் கொண்ட தொகுப்போன்ற நில் சேர்க்கப்பட்டு, சடந்த 5,6 ஆண்டுகளாக ஒரு வெளியீட்டகத்தில் முடங்கியிருப்பதையெல்லாம் சொல்லி க் கொண்டிருக்குமது'யுமா?

சரி, எல்லாந்தானிருக்கட்டும்; இக்கதையை உரிமை பாராட்ட என்று தயங்கினேன்? தவிரவும் அக்கதையின் நிலைப் பாட்டிலிருந்து நான் பின் வாங்கினேனா அல்லது முன்னேற்றினேனா என்பதை, அதன் பின்னிலிருந்து இன்று வரையான என்படைப்புக்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனவே

(5) 'எழுதப்பட்ட அத்தியாயங்களில் வருகிற இரண்டக நிலை; மீண்டுமந்த விளங்காப் பிரச்சனை. சொழுபிறகு, ரயிலில் போகலாம்: அல்லது பஸ்ஸிலும் போகலாம் என்று சொன்னால் அது இரண்டக நிலையா? அது போலத்தான் இதுவும், எமது விடிவு எதில்?' எந்தவித சுரண்டல்கள், பாகுபாடுகள், அடக்குமுறைகள் அடிமைத்தனங்களுக்கும் ஆளாகாமல் இறைமையோடும் கொரவத்தோடு மூலமாக சென்றடைந்தாலும் சரி,

சயாட்சி மூலமாக சென்றடைத்தாலும் சரி என்பதே கதாபாத்திரம் சொல்வது. இதில் இரண்டக நிலை எங்கே வந்தது? (மேறும் இக் குறுநாவலில் தன் ஒரு கூற்றை மட்டுமே பியத்து வைத்துக் கொண்டு அதை வைத்தே வியாக்கியானம் செய்ய முயல் வதை எந்த விமர்சனத்தில் சேர்ப்பது?)

(6) 'மனிதர்களும் மனிதர்களும், கடையில் இனக் கலவரச் சூழல் 'மேலோட்டமாகவே' வருகிறதாம். சொல்ல, கொள்ள வந்தால் தான் திருப்தியா? அடுத்து, ரக்ஸிக்காரர்க் கிங்களவர் காட்டும் மனிதத்தன்மை, ரயிலில் சிற் பிடிக்க அந்தரப்படும் தமிழர்களின் செயல் இவற்றையும் சேர்த்துத்தான் யதார்த்தமிருக்கிறது. எதையும் எதனுடனும் சமப்படுத்தத் தேவையில்லை 'பத்டடம் நிலவும் சூழலில், காலையில் ரயிலைப் பிடி க்கச் செல்ல வேண்டிய அந்தரத்தில், மீன் தொட்டியிலும் பூஞ்செடியிலும் கதாநாயகன் காட்டும் கரிசனை செயற்கையில்லையா?' என்கிறார் யேசுராசா.

ரயிலைப் பிடிக்க வேண்டியது காலையில். மீன் தொட்டியையும் பூஞ்செடியையும் கவனிப்பது முந்திய இரவில். செய்ய வேண்டியதெல்லாம் செய்து முடித்த பிறகு, தூக்கமும் பிடிக்காத இரவில், அஃறிணையாயிருந்தாலும் சேர்ந்து வாழ்ந்த உயிர்களில் (ஏன் சட்டங்களுடனும்) அனுதாபமும் ஒட்டுறவுங் கொள்வதைப் புரிந்து கொள்ள முடியாதுள்ளதா? 'புள்ளி அளவில் பூச்சி'யையும், தெருவோரப் புல்லையும் ரசிப்பதாகக் காட்டுவது எப்படி? உலகம் முழுவதும் சேர்ந்து அப்படி நடந்ததை நம்ப முடியவில்லை என்றாலும் கவலையில்லை; ஏனென்றால் அது அப்படித்தான் நடந்தது; அவன் அந்த நிலையிலும் பூஞ்செடியையும் மீன் தொட்டியையும் கவனித்து விட்டே வந்தான் என்பது தான் மெய் தன் குடித்தனம், தன் இல்லம் என்ற ஒட்டுறவுகளைப் புரிந்து கொள்வது.. அநுபவ உள்வாங்கல்கள் கூட, ஒத்த சில முன்னனுபவங்களால் தான் சாத்தியம் என்றுபடுகிறது.

(7) தெய்வங்களை வடக்குத் தெற்காகப் பிரித்துப் பேசுவதும் என யேசுராசா குறிப்பிடும் போது சிரிப்புத்தான் வருகிறது. இதுவங்கூடவா புரியவில்லை? தெய்வங்களை யாரும் பிரிக்க? (!) வில்லை, கதிரமலையான், நல்லூரான், சந்தியான் எல்லாம் ஒருவன் தான் முருகன்; அந்த முந்கணக்காண இனிக் கதிரமலைக்குப் போக முடியாது; நல்லூரானாகச் சந்தியானாகப் பாருங்கள் என்றே கோபால் என்று பாத்திரம் சொல்கிறது.

(8) 'தேசிய இனப் பிரச்சனை பற்றிப் பேசும் எல்லாக் கதைகளையும் ஒரு கட்டுரையில் குறிப்பிடுதல் யாருக்கும் சாத்தியமானதா? என அப்பாவித்தனமாக இப்போது கேட்கும் யேசுராசா, அதைத் தமது கட்டுரையில் குறிப்பிட்டிருக்க வேண்டும். '75 க்கு முந்திய படைப்புகள் பற்றிச் சரியான கணிப்புகளை எடுப்பது கடினமாக உள்ளது' என்றே குறிப்பிடுகிறார். கவனம் பெறவில்லை என்நான் குறிப்பிட்ட கதைகள் யாவும் 75 என்பின் வந்தவை.

(9) அவற்றில் கூட, உதாரணத்திற்கு சில கதைகளை மட்டுமே கூட்டி ணேன். விடுபட்ட எல்லாக் கதைகளையுமல்ல '76 ல் ஒரு விடுமுறைநாளின்' என்ற கதை தேசிய இனப் பிரச்சனைக் கதையா? 'என்கிறார் யேசுராசா தே. இ. பி. கதையென்றால், இனக் கலவரம், கொலைசொள்ள வைதானா? தமிழர் களின் மனதில் திட்டமிட்டுப் புகுத்தப்பட்டதாற்கு மனப்பான்மை, பாதுகாப்பற்ற உணர்வு இவையெல்லாம்? மேலோட்டமாகப் பார்க்கும் போது தெரியாது தான் '76 ல் ...' கதை, அந்தத் தாழ்வு மனப்பான்மையைத் தான் சொல்கிறது அதே போலத்தான் 'தமிழன்' கதையும் ('என்?' தன்னைக் கொட்ட விரும்பாத ஒருவன் பற்றியது. அதைக் கூடத்தான் யேசுராசா குறிப்பிடவில்லை) தமிழர்களின் சுசனைத்தரம் பரபரப்புகள், பெரும் ஏற்ற இறக்கங்கள் கொண்ட படைப்புகளைத்தான் நாட இயலுமா?

'இடையில் ஒரு இருபது' வருஷம்,
இளமைக்கால அநுபவங்களாம் தலைப்பே
சொக்கிறதே, விஷயம் என்ன வென்று.
'58 லும், 77 லும் தொடர்ந்து அடிவாங்கி
ஒடுமொத்த ஒரு தமிழ் னினையில் கதையஸ்வா
அது? அந்த இருபது வருஷத்தினிடையே
ஒரு யட்கமாக மட்டும் வருவதே இளமை
நினைவுகள்! சாற்றை விட்டு சுக்ளக்ஷணம்
பிடிக்கும் வேலை, அந்த 'விமர்சனம்.

மீளன விரதம்!

நாளன்று
நாபொன்று
நடைபார்த்தயில்
செத்து விட்டது
□
நா கணக்கும்
கைகையில்
சுகம் விசாரித்து
அஞ்சலி செலுத்திய
மக்கள்
நாற்பதிருக்கும் !
□
நாள் முழுதும்
நம தீன மனிதம்
பாதைகள், நதிகளில் ..
வெட்டியும், கட்டும் ...
வெறு மேனிகளுடன்
உரிமானம்மாய் சீப்பது...
பரிதாபமாய் இருக்கிறது ..!
□
மறு திசையில்
எரியும் டயரில்
மனிதம் கள் சுருஞகிறது !
□
கஞ்சகங்கையில்
கைகள் கட்டப்பட்டும்
களனி கங்கையில்
கழுத்து வெட்டப்பட்டும்
காணப்படும்
மனித சமூகம்
மலிந்த தேசம்
என் தேசந்தான்...!

(10) இந்தப் பதிலிலும், என் கடி
நத்தின் முடிவுரையாகச் சொன்னதையே
மீண்டும் வலியுறுத்தி முடிக்கலா மென்
நினைக்கிறேன் விவேகம், விரிந்த பார்வை
விமர்சன நேர்மை என்பவற்றை முக்கியப்
படுத்துவதன் மூலமே, தரமான விமர்சனங்
களையும் அனுஞ்சு முறைகளையும் உருவாக்குதல்
சாத்தியமாகும் என்றுபடிக்கிறது. □

என் தேசத்து
மனித உடல்களில்
மரண மனஸ்கள்
மனக்கிறது !
மரணத்தை
மனந்து கொண்ட
மானுடமும்
மல்வாய் கிடக்கிறது !
□

நாயின் சாவுக்கு
நுமல்காரம் செய்யும்
நன்றியுள்ள மனிதர்கள் !
மனித மரணங்களை
ஸதிகாத சேதிகளும் ..
நதிகள், ஏரிகளில்
நரபலி கொடுத்த
சடலங்களை ..
ஏற்றுத்தும் பாரத
அவலங்களும்
அதிர்ச்சியாய்த்தான்
இருக்கிறது...!

□
எங்கள் தேசம்
ஊப்பல் மேட்டுல்
மெளன வீரதம்
இருக்கின்றது ..!
அதனால்...
நாக்களும்
மெளனிகளாயுள்ளோத்...!

□
எங்கள்
மெளனவீரதம்
எங்களுக்குள்ளே
தீக்கொழுத்துகிறது !

- புரட்சிமகன்

25 - 11 - 1989

எழுத்தாளர்கள் என்றால் கொம்பு முளைத்த வித்தியாசமான மனிதர்கள் என பல எழுத்தாளர்கள் தங்களைத் தாங்களே நீணத்துக் கொள்ளுகின்றார்கள்.

முற்போக்கு வாதிகளாகவும், அடக்கு முறைகளுக்கு ஏதிராகப் போராடுகின்றோம் எனக் காட்டிக் கொள்பவர்களும் அல்லது வேஷம் போட்டுக் கொள்பவர்களும் ஒரு வகைச் சுகத்திற்காகவே அப்படித் தோற்றுக் காட்டுகின்றார்கள் என்றே என்ன எது தோன்றுகின்றது.

தன்னியடித்து விட்டு தரையில் புள்பவர்களும், உச்சவெறியில் தகாத வார்த்தைகளை உரக்கக் கூட்டுபவர்களும் சாதாரண பொதுமக்களில் மட்டும் இல்லை. தங்களை ஏதோ உயர் தீர்விகளாக எண்ணும் எழுத்தாளர்களிலும் தான் உள்ளனர்.

பொது இடங்களிலும், பொது மக்களின் முன்னாலும் போதனை செய்பவர்களாகவும், வேதாந்தம் சீத்தாந்தங்கள் பேசுபவர்களாகவும் உள்ள இத்தகையவர்கள், சொந்த வாழ்க்கையில் பொறுக்கித் தனமாக நடப்பதை ஏந்த வகையில் சேர்ப்பது என்பது புரியாத விடயமாக இருக்கிறது.

அவர்கள் படைக்கும் தனித்துவமான உள்ளத இலக்கியங்களை போலவே (?) அவர்களுடைய செயல்பாடுகளும் உள்ளதும் பொருந்தியவையோ?

இக் கீண்ட காலத்திற்கு பிறகு இன்று அந்த எழுத்தாளர்களின் நீணனையும் வர்த்தம். எழுத்தாளராகப் பெயர் எடுக்க பரபர வென்று ஒடித் தீரிந்தவர் அவர்.

எழுத்தாளன் என்று படம் காட்டிக் கொண்டே பெண் வாசகீகளைத் தேடிக் கொண்டவர். முதலில் வாசகிகளாகவும் இன்

ஏர் காதலிகளாகவும் மாறி ஏமாற்றப் பட்டவர்கள் அனேகர்.

காதல் வசதிக்காக ஒவ்வொரு கிடைத்திற்கு ஒவ்வொரு பெண் என்று கொஞ்சம் காலம் கொடி கட்டிப் பறந்தார்.

திருமணம் என்று வர காதலிகளைக் கைவிட்டு கொழுத்த சீதனம் தேடித் தீரிந்தார். எழுத்தாளன் என்ற சமூக மதிப்புக் காக மேலதிகமாக சில வட்சங்கள் சீதனமாக கொடுக்கப்பட்டது.

ஒரு உண்மை என்னவென்றால் சீதனக் கொடுமையால் கஷ்டமுறை பல பெண்களை அடிப்படையாக வைத்து அவர் எழுதிய கதைகள் ஏராளம்.

07 - 12 - 1989

சுய நலத்தில் எம்மவர்களை வீட்டால் வேறு யார் முன்னணியில் நீற்பார்கள்? தன்னிடே, தன்குடும்பம், தன்தலம் என்று தன்றுடைய விடயங்களில் அக்கறை இருக்க வேண்டியது அவசியம் தான்.

ஆணால்

எல்லா இடங்களிலும் அதனைத் தொக்கிப்பீடிட்டுக் கொண்டு இருக்குமுடியுமா? பொது இடங்களைப் பொது இடங்களாகப் பராமரிப்பதி லும், பொதுச் சொத்துக்களை கணம் பண்ணுவதி லும் எள்ளனவு கரி சனை கூட இல்லாதவர்களைப்பலர் உள்ளனர்.

வாகுலேயன்



மெத்தப் பழுத்தவர்களாக இருந்தால் என்ன? 'PERFUME' பாயித்து வரச்சிரி மாக பவனிவருபவர்களாக இருந்தால் என்ன? எவ்வோரும் ஒரே அச்சந்தான் என்பது வாலைக்குரிய வீடயம்.

முக்கிய பத்திரம் ஒன்றை எடுப்பதற்காக இன்று யாத்திரபாணத்தில் உள்ள அரசு அலுவலகத்திற்கு நன்பர் ஒடுவடிடன் சென்றேன்.

IPKF பரிசோதனைகளை முடித்து உள்ளே சென்று கியுவில் பலமணி தோற் சென்றேன்.

ஒவ்வொரு கிருந்து ஸீக்னப்பாப்பாய்த்தினைக் கொடுத்த ஓன்னர் இயற்கை உபாதையை வழிப்பதற்காக மலைகளிடம் சென்றேன்.

அழகாகவும் ஆடம்பராகவும் உடை அணிந்த நடுத்தர வயதுடைய ஒருவர் நடைபாதையில் நின்றவாறு பெரிதாக காலீத் துப்பினார்.

தீண்ட ளி (mucus) நடைபாதையில் விழுந்தது அங்கு நின்றவர்களைக் கவனிக்காமல் அவர் போய் வீட்டார். அவரை மன்றிர் என்பதா? அல்லது? □

அக்கிணி முள்

— எஸ். கருணாகரன்

ஆயிரமாயிரம் ஆண்டுகள்
வாழும் மாறில் தீரியன் தொலைந்து
எரிச்சலை முடிய
இந்த மழை நாள்
எனக்கிணி வேண்டாம்.

என் தீரியனைக் காணவில்லை
அறையிட் சிறையிட் இந்நாளை
வெறுக்கும் மனதில்
உன் நினைவுகளின் பொறிவெட்டு
என்னை இழுத்திருந்த அஸைக்கும் ஸிதி
மறவா மனதில்
அள்ளெனக் குத்துகிறது
என் வாழ்வினை இழுந்தேன்

பாறையின் இடுக்கில்
நல்லில்லை நினைவுகளை
மெல்ல இழுத்துப் பரவிய கணமெல்லாம்
உனது ஸ்பரிசம்
என்னை வான் வெளியில் இழுக்கிறது.

'நம் வாழ்வின் பொருளெனில்,
கிடை விழுந்த

சீறிதும் பெரிது மெனும்
சமூகப் புறத்தினை நீக்கியெழுந்
ஏமாந்தர நதியினில் குளி' யென்றேன்.

வாழ்வின் வீரிப்பை
கருளாக்கிப் புதைத்த
உன் பய நிலையில்
என்னையும் அழித்ததேன்

சலனமற்று நீ புவியில்
நான்:
வானத்தின் அந்தசிப்பீல்
தீரிசங்குப் பூங்கள்
இது தான் நம்மில் விழுந்த
இடை வெட்டுன் பரிசாமல்

தொடுஙான் முகப்பு ல்
உன் முக உருவசீழுந்து
ஆத்மாவின் துடிப்பை
அள்ளிக் குடிக்கிறது

துணி பற்ற முகவழுகும்
வாழ் வற்ற காதற் பேறும்
என் கடையினில் காய் வேண்டாம்

என்னைத் தேடுகின்றேன்:
என் தீரியனைக் காணவில்லை
இந்த மழை நாள்
எனக்கிணி வேண்டாம்

மார்டோனா

V
 உலகின்
**மிகப்பெறுமதிவாய்ந்த
 கால்களின்
 சொந்தக்காரர்**

கடந்த தசாப்தத்தின் விளையாட்டு வகை நாயகன் (Sports Personality of the decade) யார் என்ற வினா எழுமானால் அதற்கு பெரும்பாலான விளையாட்டு ரசிகர்கள் கூறும் விடை யாராகிருக்கும் என எண்ணுகிறீர்கள்? சந்தேகமின்றி டியகோ அமன்டோமார்டோனா தான் (Diego-Armando Maradona)

1986 -ல் மெக்ஸிக்கோவில் நடை பெற்ற உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஆஜென்ரினா அணியை வெற்றிக்கம்பத்திற்கு இட்டுச் சென்ற வர் மார்டோனா

உலகில் உள்ள உதைபந்தாட்ட வீரர்கள் யாவரினதும் இறுதி வட்சியம் உலகக்கிண்ணம் தான். மெக்ஸிக்கோ

வை. தீவனேந்தன்

நகரின் அசர்ரிக் (Aztec) விளையாட்டரங்கில் 1986 யூன் தீந்களின் ஒரு பொழுதில் பதினெட்டு காட் தங்கத்தாலான 5 Kg திறையுடைய உலகக் கோப்பையை தன் தலைக்கு மேல்உயர்த்தி மலிழ்ந்த கிருபத்தைந்து வயது (அப்போது) இளை குரு விளைவாச நிலையை என்னிப் பாருங்கள்.

பெல்ஜியம் அணிக்கெதிராகவும் கிட்டால், இங்கிலாந்து அணிகளுடையும் மார்டோனாவின் போட்டியில் ஆஜென்ரினாவை இறுதி ஆட்டத்திற்கு இட்டுச் சென்று உருகுவே அணியுடனான போட்டியில் மூன்று கோல்களை கம்பஸ்களினுட் செலுத்தி யமார்டோனாவால் மேற்கு ஜெர்மனியுடனான இறுதி யாட்டத்தில் கோல் பெற இயல வில்லை. எனினும் மேற்கு ஜெர்மனி வீரர்களின் கடுமையான பாதுகாப்பு வகைத்தை உடைத்து சக ஆட்டக்காரர் புறா சுகா (Burrychaga) ஊடாக கோல் ஒன்றை போடுவதில் மார்டோனாவின் பங்கு குறிப்பிடத் தக்கதாகும்.

இன்று கல்கத்தா முதல் கல்போர் ணியாவரை உலகெங்கும் விளையாட்டு ரசிகர்களால் 'ஹிரோ' ஆக போற்றப்படும் மார்டோனா ஆர்ஜென்ரினாவின் எட்டுப்



பிள்ளைகளையுடைய வறிய குடும்பமான் ரில் முதற் குழந்தையாகப் பிறந்தவர்.

இவ்வாண்டுயுன்-8 -ந் தீகதி முதல் பூலை 8 ஆந் தீகதி வரை இத்தாலியின் பார்ச்லோனா நகரில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டி மார்டோனாவின்

முன்றாவது உலகக் கிண்ணப் போட்டியாக ஆம். 1982, 1986 ஆகிய ஆண்டுகளில் நிதிக்ரந்த உலகக் கிண்ண ஆட்டங்களிலும் மாரடோனா பங்கு கொண்டார். 1978-ல் ஆஜென்ரீனாவில் உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெற்ற போது இறுதி நேரத்தில் அணியினின்றும் நிக்கப்பட்டு, ஒன்சொந்த நாட்டுஞ்சன் ரசிகர்கள் முன் தனது தீர்மையை வெளிக்காட்டும் சந்தர்ப்பத்தை மாரடோனா இழந்தார். -மிக வயதிற் குறைந்தவர் எனக்காரணம்காட்டி.

அப்போது ஆஜென்ரீனா அணியின் முகாமையாளராகவிருந்த செசர் மெனோடி என்பவரே பதினேழு வயதான மாரடோனாவின் வெளியேற்றத்திற்குக் காரணமாவார்.

அந்திகழ்ச்சியை மாரடோனாவே கீன் வருமாறு விபரிக்கின்றார். 'எமது அணியில் 25 வீரர்கள் இருந்தனர். ஆனால் வீதிகளின் பிரகாரம் 22 வீரர்களே இருக்கமுடியுமென்பதால் முவருள் ஒருவனாக நானும் வெளியேற்றப்பட்டேன். எனது உலகமே முடிவுக்கு வந்து விட்டதாகவே நான் எண்ணீரேன்.'

எனினும் மனதைத் தளர விடாமல் 1979-ல் யப்பானில் நடைபெற்ற உலக இளையோர் உதைபந்தாட்ட போட்டியில் ஆஜென்ரீனாவை வெற்றி பெற்ற செய்தார் மாரடோனா.

1982-ல் ஸ்பெயினில் நடைபெற்ற உலகக் கோப்பை ஆட்டங்களில் முதன் முறையாகப் பங்குகொண்ட போதிலும் குறிப்பிடத்தக்கவை மாரடோனாவால் கோலிக்க இயலவில்லை. பிரேலில் அணிக் கெதீரான போட்டி ஒன்றில் தவறான ஆட்டத்திற்காக மைதானத்திலிருந்தே வெளியேற்றப்பட்டார். கோப்பையும் பறிபோனது.

Carlos Billardo ஆஜென்ரீனா அணியின் முகாமையாளரான போது மாரடோனா தலைவராக கப்பட்டார். 1978-ல் ஆஜென்ரீனாவுக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்த வீரரான பசரேலா (Passarella) அப்போதும் அணியிலிருந்த போதும் மாரடோனாவுக்குத் தலைமைப்பதவி கிடைத்தது.

செக்ஸிக்கோ (1986) உலகக் கோப்பை ஆட்டங்களில் ஆரம்பம் முதலே தனிக்கெடுத்துவும் விறுவிறுப்பாகவும் மாரடோனா ஆடனார்.

கால் இறுதியாட்டம் (quater finals) ஆஜென்ரீனாவுக்கும் இங்கிலாந்துக் கும் கிடையே 'மீண்டும் ஒரு போக்ளாந்து யுத்தம்' ஆனால் காற்று இம்முறை ஏதிர்ப்பக்கும் விசீயது. மைதானத்தில் பந்தை தனி ஒருவராக எடுத்துச் சென்று Butcher, Femwick Sansom, Shilton போன்ற மீரபல இங்கிலாந்து அணி வீரர்களையெல்லாம் எமார்றி Hand ball' என சர்ச்சைக்காளான இரண்டாவது கோலை மாரடோனா பெற்றார். அப்போதே ஆஜென்ரீனாவின் உலகக்கிண்ண வெற்றி உறுதி செய்யப்பட்டது என்றால் மீதை யில்லை. 'Hand of god gai. எனில் இது புகுஷ்பெற்றது.

15 வயதிலேயே பாடசாலைக் கல்லூரியை விடுத்து தொழில் ரீதியாக உடைபந்தாட்டப் போட்டிகளில் ஆட்டத்தொடக்கங்களார். மாரடோனா. ஆரம்பத்தில் ஆஜென்ரீனா இளையோர் கழகத்திற்காக 'ஆடிய மாரடோனா 1982-ல்' Barcelona (ஸ்பெயின்) அணியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். கின்ற இத்தாலியின் 'Naples' அணி 8.3 மீல்லியன் டொலருக்கு மாரடோனாவை வாங்கிக் கொண்டது. 1988-ம் ஆண்டில் ஆண்டொன்றுக்கு 1.5 மீல்லியன் டொலர் என்ற சம்பளத்திற்காக மேலும் 5 வருடங்களுக்கு ஒப்பந்தத்தை நிழுத்துக் கொண்டார் மாரடோனா. சம்பளம் தவிர போனஸ், விற்பனை வருமானங்களின் ஒரு பகுதி என்பன மும் ஒப்பந்தப்படி மாரடோனாவுக்குக் கிடைக்கும்.

விசேஷ சுற்றுப் போட்டிகள், காட்சி ஆட்டங்கள் போன்றவற்றின் மூலம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான டொலர் வருமானம் மாரடோனாவுக்குக் கிடைத்துவது கிறது.

1989 நவம்பர் 7-ந் திகதி மாரடோனா Claudia Villapane என்ற தன் சமர் பண்ணி

வண்டு வகுடகால தொடர்பை தீரும்போன் மிக்க கோயக்கூலமாகச் செய்து கொண்டதன் மூலம் ஒட்டபூர்வமாக சிகிச்சை கொண்டார். இதீல் உவையான அம்சம் என்ன தெரியுமா? கிலர்கள் தீருவாருக்கும் ஏற்கனவே கிரு பெண் குழந்தைகள் உள்ளன. குழந்தைகள் மூது பெற்றோரின் தீருமணத்தீர்க்கு அழைப்பு விடுப்பதாகவே அழைப்பிதீர்க்கு கரும் அச்சிடப்பட்டன என்றால் பார்த்துக் கொள்ளுகின்றன. சமார் மில்லியன் டோலர்கள் இத்தீருமணத்தீர்க்காகச் செலவிடப்பட்டன.

பீலே (pele) என்ற மீகப் பெரும் உடைபந்தாட்ட வீரருடன் அடிக்கடி ஒப்பிட ஒக்கூட்டுப்படும் மார்டோனாவின் பட்டப் பேயர் 'Plus' என்பதாகும்.

இதனைப்பற்றி மார்டோனா குநீப் பிடுக் போது 'பிவேயுடன் பெறிடப்படுவதை நான் விரும்ப வில்லை. மார்டோனாவாக இருப்பதீலேயே நான் மகிழ்ச்சியேன்' என்கிறார்.

அடுத்த பார்த்தலோனா உடலக்கிணங்கள் ஆட்டங்களில் மார்டோனா காதி கூப் போவது என்ன என்பதே கின்று கீழ்க்கணிஞ் சிவாவாகும். கடந்த முறை அம்ரியன் என்ற வகையில் ஆரம்ப போட்டிகளில் பங்கு கொள்ளாமலே ஆஜென்ஸினா கிறுதியாட்டஸ் களில் இரவேசிக்கின்றது.

உலகின் பெறுமதி வாய்த்து மார்டோனாவின் கால்கள் இத்தாலியில் காதிக்கப்போவது என்ன? பதிலுக்கு நீண்ட நாட்கள் காத்திருக்கத் தேவையில்லை. □

உள்ளம் உயர்வடைய எம் வாழ்த்துக்கள்

V

நேடுயோஸ்யதி
கள்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்.

“கிளதீகிழுங்கி கிளக்கியப் பக்கர்ப்பகள்

இவை ரீணாடும் வெளிவரத் தொடங்கி யுள்ள (வெளிவர வூன்ன) இந்தநோத்தில் கீக்கருத் துக்கனை வெளி யிடுவது பொருத்த முடையதாக எடுத்தின்றேன்.

இப்பத்திரிகைகள் ஈடுத்து இலக்கிய வரலாற்றில் கணிசமான பங்களிப்பதையும் ஏதாளமான புதிய எழுத்தாளர்களை இனங்காட்டி இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தி யும் உள்ளன என்ற உண்மையையும் ணாத்தீற் கொள்ள வேண்டும்.

எமது வார வெளியீடுகள்

ஒரு முன்னுரை

தமிழ்ப் பத்திரிகைகள் பல வெளி வருகின்றன. வேறு சில வெளி வர இருக்கின்றன. இவற்றில் சில யாழ்ப்பாணத்திலும் வேறு சில கொழும்பிலும் இருந்து வெளிவருகின்றன.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளி யாகும் தழிப்புத்திரிகைகளின் வார வெளி யேடென் பற்றிய சில குறிப்புகளைக் குறிப்பிட வேண்டியுள்ளது.

சில மாதங்களாக வெளி வராமல் இருந்த யாழ்ப்பாணத்து பத்திரிகைகளில் முருாலி, உதயன் ஆகியன 5. 2. 90-ம் தீங்கி தொடக்கம் ரீணாடும் வெளி வரத் தொடக்கியுள்ளன.

ஶந்தைய பத்திரிகையான ஈழநாடு மிக விரைவில் ரீணாடும் வெளிவர இருக்கின்றது. (இதனை எழுதும் போது வெளி யாகவில்லை)

இங்கு குறிப்பிடப்படும் குறுத்துக்கள் தல மாதங்களுக்கு முன்னர் இப்பத்திரிகைகள் நிறுத்தப்படும் வரையுள்ள வார வெளியீடு களின் தோன் ஒரு பார்வையாகும்

யாழ்ப்பாணத்தில் இருந்து தற்போது அன்று தீணசரி கள் வெளியாகின்றன. ஈழநாடு, முருாலி, உதயன் ஆகிய பத்திரிகைகள் தான் அவை.

ஒரு காலத்தில் ஒரு சில கொழும்பு பத்திரிகைகள் வெளிவந்த நோத்தில் ஈழநாடு மாத்திரம் வெளிவந்து கொண்டு இருந்தது. ஆனால் அது கூட விற்பனையில் பெரிதாகச் சாதனை புரியவில்லை. மீண்டும் இட்பாடு களுக்கு மத்தியிலேயே கிரகரமாகியது.

ஆனால் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல இன்று முன்று தீணசரிகள் வெளி வருவது மட்டுமல்ல சுலை இடர் களையும் சமாளித்துக் கொண்டு தத்தமக்குரிய தாஸ்களை ஸ்திரப்படுத்தியும் உள்ளன.

இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் மிக முக்கியமான காரணம் ஒன்றினை நான் இங்கு கட்டிக் காட்டி இரும்புகின்றேன்.

அரசியற் காரணங்களாலோ, அல்லது வேறு சில காரண காரியங்களாலோ மக்களின் பத்திரிகை வாசிப்புப் பழக்கம் வளர்ச்சி பெற்று உள்ளது என்பது மறைக்க முடியாத ஒரு காரணமே

தாக்குதல், கொள்ளை, கொலை என்று சுவராசியமான தலைப்புக்களில் வெளிவரும் செய்திகளுக்காகவே பலர் பத்திரிகைகளை வாங்கலாம் அது தனியே ஆராய வேண்டிய ஒரு விடயம்.

செய்திகளுக்காக பத்திரிகை படி போரின் தொகை அதிகரித்தது போல கலை திலக்கியத் தேடலில் உள்ளோரின் தொகை யும் கலை திலக்கியங்களை படைப்போரின் ஆர்வமும் அதிகரித்துள்ளது.

கடந்த பத்துப் பதினைந்து வருடங்களை கலை திலக்கியங்களைப் படைக்கத் தொடங்கிய படைப்பாளிகளின் தாம் பற்றி நான் இங்கு குறிப்பிடவில்லை.

சில லிமர்சகர்களும் வேறு சிலரும் தத்தமது வசதிக்காக பல்வேறு கருத்துக் களை முன்வைக்கின்றனர். சிலர் எல்லோரையும் முற்றாகவே நிராகரிக்கின்றனர். சிலர் ஒரு சிலரை மிகைப்படுத்தி ஓர்க்கிப் பிடிக் கின்றனர்... இப்படியே உல்லாசமான பஸ்களிப்புகள்.

திப்போது நான் இங்கு சுட்டிக்காட்ட கீரும்புவது இவை பற்றியது அல்ல, கலை திலக்கியத் தேடலில் அக்கறையும் ஆர்வமும் உள்ள வாசகர்கள், திலக்கிய ஆர்வவர்களுக்கு நமது பத்திரிகைகள் எவ்விதம் தீவிர போடுகின்றன.

நாளிதழ்களை விட அவற்றின் வார வெளியீடுகளே - கலை, திலக்கிய விடயங்களுக்கு கூம் கொடுக்கின்றன, கொடுக்க முடியும்.

வெளிவரும் நாளிதழ்கள் முறையே நழநாடு - நழநாடு வாரமால் எனவும், மாசோலி - வாரமாசோலி எனவும், உதயன் - சஞ்சிலி எனவும் வார வெளி யீடுகளாக வெளிவருகின்றன. இவற்றுடன் தீசை என்னும் வார இதழும் வெளிவருகின்றது.

எனையவற்றை விட தீசை வித்தியாக மாண்து, தனக்குரிய நெறிகளில் நின்று

ஒரளவேனும் காத்திரமான பணி புரிகின்றது. ஏனைய பத்திரிகைகளுக்கு இருக்கும் வசதி கள் கூட இல்லாத பத்திரிகை அது.

ஆனால் கலை வசதிகளும் வாய்ப்புக் களும் கொண்ட ஈழநாடு வாரமால், வார மாசோலி, சஞ்சிலி பற்றியே இங்கு சீல குறிப்புகளை முனைப்பாக வெளிப்படுத்த வேண்டும் உள்ளது.

நழநாடு வாரமால் 12 பக்கங்கள் வாரமாசோலி 16 பக்கங்கள், சஞ்சிலி 12 பக்கங்கள் என்ற ரீதியில் வெளியாகின்றன.

இவற்றின் காத்திரமும் கண்டியும் தான் என்ன? சில அரசாங்க அலுவலகங்களில் உள்ள உத்தியோகத்தர்கள் வேலைகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அவர்களது வேலையை கணக்கிடு செய்த சீண்டார் சம்பளம் கொடுக்கின்றார்கள். வேலை செய்தால் என்ன? செய்யாலிட்டால் என்ன? பொதுமக்கள் கால் வலிக்கக் காத்திருந்தால் என்ன எதைப்பற்றியும் அவர்களுக்கு கவலை இல்லை. அவர்களுக்கு மாதும் முடியக் கூடும் கிடைக்கும்.

அதுபோலத்தான் இப் பத்திரிகைகளின் நிலையும் என்று எண்ணத் தோன்றுகின்றது. பக்கங்களை நிரப்பினால் மாதும் போதுமா?

காலம் காலமாக சில வாய்ப்பாடுகளை நம்பவர்கள் மனமும் செய்து வைத்துள்ளனர். ஒரு சிறுக்கை, சிறுவர் பக்கம், மங்கையர் பக்கம், செய்யும், நாகக்கைவை என்றும் மிகுதியாக உள்ள இடத்தினை பல்கவைப் பக்கமுமாக ஆக்கவேண்டியது தான்.

இவை எல்லாம் ஓர்க்கி ஏறியப்பட வேண்டிய சுங்கத்தின் அல்ல. ஆனால் இத்தனை ஆண்டுகளாக இவற்றில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா?

உதாரணமாக சிறுவர் பக்கத்தினை எடுத்துக் கொண்டால் இனம் பிள்ளைகளின்

சுய ஆக்கத்தீர்கு இடம் கிடைக்கின்றதா? அல்லது சுயமான ஆக்கங்களை உருவாக்க அவர்களுக்கு உற்சாகம் காட்டப்படுகின்றதா?

நாய்ப்பாடு, அயிற்பாடு, பூணைப் பாடு தலீர அதனைக் கண்டுபிடித்தவர் யார்? இதனைக் கண்டுபிடித்தவர் எவர்? வீஞ்ஞானம் புதுமைகள் என வெறும் தொழுப்பு விடயங்களாகவே இவை அமைத்தின்றன.

இது ஒரு உதாரணம். இவ்விதமே எவ்வாறிடயங்களும் அமைந்துள்ளன என்பது மிகுந்த கவலையோடு நோக்கப்பட வேண்டிய ஒரு விடயமே.

இந்த வார வெளியீடுகளின் ஆசிரியர்களுக்கு நலீன சிந்தனை, சமகால த்துப்பல்வேறு இலக்கியங்களின் பரிசீலனை, வேற்று மொழிகளில் வெளிவரும் காத்திரானான இலக்கியப் படைப்புகளின் அறிமுகம் கொஞ்சம் கூட இருப்பதாகத் தெரியவில்லை.

அற்று முழுதாக 'சீர்ப்போடுகள்' போல இலக்கியப் பத்திரிகைகள் நடாத்த வேண்டும் என இங்கு குறிப்பிடவில்லை. ஆனால் பல்வேறு துறைகளிலும் ஏற்பட்ட விட்ட நலீன சிந்தனைகளின் பக்கம் உங்கள் பார்வையைத் தீருப்புங்கள்.

வெறுமனே குறிப்பிட்ட வட்டத்தீர்கள் இருந்து கொண்டு சூழன்றாடுக்காமல் வெளிக் காற்றையும் சுவாசியுங்கள்.

கலை இலக்கியப் படைப்புக்களில் காத்திரம் அல்லாது வீஞ்ஞானம், அரசியல் பொருளாதாரம், வினாயாட்டு என்ற பல வேறு துறைகளிலும் வளர்ச்சி பெற்றுவிட்ட புதிய கருத்துக்களை, வடிவங்களை, செயற்பாடுகளை முன் கொண்டு வாருங்கள்.

எட்டாயம் சிரிப்புக் கட்டுரை வேண்டும், சமயக் கட்டுரை வேண்டும்.... என்ற தோரணையில் செயற்பட்டு பக்கங்களை தீர்ப்பாதிர்கள். அதன் விளைவு தான். 27. 08. 89-ம் தீக்கியிட்ட வார முரசோலி.

நகைச்சவைக் கட்டுரை, நகைச்சவை நாடகம், நகைச்சவைத் தொடர் என்று..... இது இத்தீக்கியில் மாத்தீரமல்ல அல்லது வாரமுரசோலிதான் இப்படி இருப்பதாகவும் அல்ல.

அனேகமாக எல்லா வாரவெளியீடுகளுமே இந்தத் தவறினைச் செய்கின்றன. பதினாறு (பன்னிரண்டாகவும் இருக்கலாம்) பக்கங்களும் அவற்றுக்கும் கொடுக்கும் பணத்தீர்கும் ஏதாவது போயோசனம் இருக்கவேண்டும்,

இங்கு இவற்றினைக் குறிப்பிடுவது வெறும் குற்றச் சாட்டுகளுக்காக அல்ல. குறிப்பிட்ட பத்திரிகை ஆசிரியர்கள் தங்களால் முழுமையாகச் செயற்பட முடியாமல் பல்வேறு வகையான தடைகள், இடையூறுகள் இருக்கலாம்.

ஆனால்

எது மத்தீயில் வெளிவரும் பத்திரிகைகள் எது மண்ணுக்கும் மக்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும். மிகுந்த ஆர்வமுடன் இருக்கும் இலக்கிய ஆர்வவர்களுக்கும் ஏனையோருக்கும் காத்திரமான தீணி போடுவதுடன் நலீன மாற்றங்களை அவர்கள் அறிவதற்கும் துணை போக வேண்டும்.

வாளொலி நாடகங்கள்

இலங்கை வாளொலியில் மத்தீய அலை வரிசையில் நிகழ்ச்சிகளை இப்போது ஒரைவு கேட்கக் கூடியதாக இருப்பதால் வாளொலி நாடகங்களை செலிமடுக்க கூடியதாக உள்ளது.

தொடர்ந்து சிலவாரங்களாக கேட்ட தனால் மிஞ்சியது மனக்கள்பெற்ற தான்.

வாளொலி நாடகங்களைத் தயாரிப்ப வர்களும், நடிப்பவர்களும் தான் தழித் தான் வாசனை இல்லாதவர்களாக (எல்லோரும் அல்ல) இருக்கலாம். ஆனால் எழுதுபவர்கள் கூட அப்படியா இருக்க வேண்டும்.

பெரும்பாலான வாணையில் நாடகம் கன் சினீமாத்தனமான கதைகளாக உள்ளன அது காரணமாக யதார்த்தம் கிடோ என்ன விலை என்ற கணக்கில் போகின்றது. கதை யமைப்பு, உரையாடல் எவ்வாறே எந் தட்ட களையும் மண்ணையும் விட்டு அந்தியப்பட்ட போய் இருக்கின்றன.

இந்தச் சிறந்தில் இவை நால்களாக வெளிவருவதோடு சீலா, (பத்திரிகை ஆகி

ரீயர் தலையங்கம் கூட ஏழுதப்படுகின்றது) இவற்றினைப் பெரிடாக மதிப்பிட்டு கூடுதலாக கூட கூறுகின்றார்கள்.

வாசித்து விட்டு சிரித்து விட்டுப் போகலாம். ஆனால் காத்திரமான பஸ்களைப் புகுஞ்சு இவை உபயோகமானவையா? □

தலையில்லாத கவிதை...!

கலைப் பான ஓர் மாலை நேரம்
கண்ணிர் சிந்தி அழுதது வாணம்.
பொல பொல வென்று உதிர்ந்து வீழ்ந்தன
புஜனைக் குரிய விழுமியப் புக்கள்

வோத்து விறைத்தபடி
மொளிகளாய் ஆகைகளாய்
பார்த்துக் கொண்டிருக்கும் புதுப்
பண்டாட்டைப் போவித்தோம்
யாருக்குத்தான் ஆசையில்லை
உயிர் கேல்

அதனால் தான்
அவர்களின் வெருட்டலுக்கும்
அட்டலுக்கும் மேலாக
கீடன் கிறைஞ்சும் மன்றுட்ட
ஒலிமேலே உரத்துவாய்

என்றாலும் அவர்களே
இறுதியில் ஜெயித்தார்கள்!

அரக்கினை உள்ளிருத்தி
ஆடறுப்போம் தீபாவளியில்
அது கூட மறைவில் தான்!
பெண்புரச கிட்டவரா

பெடியங்களை வீரட்டிடுவோம்
எட்டநின்றே அவர்கள்
ஏறி இறங்கிப் பார்ப்பார்கள்
விடுப்புடனும் தீர்த்தியுமாய்

அது போல் தான் நாங்களும்
அன்று!

யாதென்டீர்-
கர்த்தாவின் கூத்திறணா ...
கருவியதன் கூர்வலியா

கண்டத்தின் மென்மையீலா

கருமியவன் ஊழ்வலியா ...?

இது தான் நடப்பென்று
என்னுவதற்கு முன்னேடிய
கணப்பொழுதில் பிசிறுமின்றி
கொலைக்கள் காத வரி

கணகளை முடிக்கொன்று
கடவுளை சண்றாடி னோம்
ஏங்களை நீ மண்ணிப்பாய்
என்று!

எஸ். ஜி. எண்சவேல்

இலக்கிய

உருவாக்களின்

இயலாத்தன்மை

— மீள்நோக்கு

எதிய புதிய இலக்கிய உருவங்களின் தேடலும், தொலூக்காரிப்பும், ஏன் மேலைப் புலத்திலே தான்றிக்கு வேண்டும்?

மேலைப்புல உற்பத்தி முறையையிலும், சமூக உறவுகளிலும் நிகழ்ந்த மாற்றங்கள் புதிய அனுபவங்களை வார்த்தெடுப்பதற்குரிய வடிவங்களைத் தேடச் செய்தது உண்மைதான். ஆனால் எமது கல்வி முறையும், சமூக உறவுகளும் புதிய வற்றைக் கண்டறிய விரும்பாத கையாலாக சாத்தனத்தை வராக்க முயல்கின்றனவா என்ற வினாவை எழுப்ப வேண்டியுள்ளது.

கனல் இலக்கிய உலகில் முரணியல் புகள் துருவப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒரு புறம் பழையக்காப்பு விருத்தியின் றத் தொழிற்படுகின்றது. மறுபுறம் வரலாற்றின் இயங்கியலைப் புரிந்தோ புரியா மலோ புதுமை தொழிற்படுகின்றது.

புதுமை என்பது அடிப்படைகளைப் பரிசீலிக்கின்றது. இலக்கிய வடிவங்களின் இயலும் தனதையும் இயலாத்தனத்தையும் சீர் தூக்கிப் பார்க்க முயல்கின்றது.

இதுவரை மனிதராற் சண்டறியப்பட்ட இலக்கிய உருவங்களை மீளாய்வு செய்ய வேண்டிய தேவை எழுகின்றது. ‘இருப்பதே போதும்’ என்றிருந்தால் அறிவும் வளராது; ஆற்றலும் வளராது. பழைய வடிவங்களை வீரியத்துடன் பயன் படுத்துவது ஒரு வழி. புதிய வடிவங்களை உரு

வாக்குவது அதிலும் மேலான வழி, பழைய வின்றிப் புதுமை வராது பழையையே விமர்சிக்காமலும் புதுமை மலராது.

ஒரு பூரணமான வடிவ ஆக்கத்தில் எழுத்தரள்ளது பசிரதப் பிரயத்தனத்தை மாயகோவல்ஸ்கி பின்வருமாறு குறிப் பிட்டான்.

ஒரு சொல்லைத் தெரிந்தெடுப்பதற்கு அவன் அகழ்ந்தான்.

ஆழ அகழ்ந்தான்.

பல்லாயிரம் தொன்

நிறையிலுள்ள

இரும்புத் தாதுப் படிவுகளாயுள்ள

சொற்படிவுகளை ஆழ அகழ்ந்தான்.

கனல் வடிவம் ஒன்றினைச் சிருஷ்டிக்கும் செயல்முறையில் பொருத்தமான வடிவத்தைக் கண்டறிவதே கடினமானதும், உள்நோவைத் தருவதுமாகும்

‘ஸாந்தி டபா. ஜெயராசா

இயங்கியல் அடிப்படையில் உருவம் என்பது உள்ளடக்கத் துடன் இறுகப் பிணைந்த சேதன ஒரு மைப்பாட்டைக் கொண்டிருக்கும் என்று கூறுவர். இதன் அடிப்படையாக உருவம் தொடர்பான சில பிரச்சினைகளை எடுத்துக் கூற வேண்டியுள்ளது.

‘உருவம், உள்ளடக்கம்’

‘உருவம் சாரம்’ என்பவற்றை விமர்சகர்கள் ப்ரவல்லாக விளக்கியுள்ளார். இக் கட்டுரையில் ‘உருவமும் பிரிநிலைகளும்’ பற்றி விளக்குவதே பிரதான நோக்காகக் கொள்ளப்படுகின்றது. கரு என்பது பண்முகத் தோற்றங்களைக் கொண்டது. பண்முகமான முரண்பாடுகள் வழி யாசு அவை முகிழ்த்தெழுகின்றன, வெவ்வேறு வகையான விவரிப்பு முறைகளைத் தனித்த ஓர் உருவத்திலே வெளிப்படுத்துதல் இயலாதுள்ளது;

கிருஷ்டியாளனிடம் ஒரு மேலாதிக்கத்தனம் இருத்தலை முதற்படியாகச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது, இலக்கிய ஆசிரியர்கள் தமது மனச்சௌமைகளையும்

உணர்வுளையும் மகவாசகர் மீது 'வைப்புச் செய்யமுற்படுகின்றனர். பெரும் ஆற்ற ஆடன் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை வாசக கணது சிருஷ்டியாற்றலை மூங்கடித்து அவனை' நுகர்ச் சியாளனாக' மாற்றிவிடுகின்றது. தனக்குரிய சிந்தனையை விருத்தி செய்யாது இலக்கிய ஆசிரியனது சிந்தனையினாடாகவே வாசகனும் செல்வதற்கு முற்படுகின்றான். இலக்கிய ஆசிரியனது சிந்தனை வரம்புகளை நூடே வாசகனும் இழுபட்டுச் செல்ல நேரிடுகின்றது.

மேற்கூறிய முரண்பாடுகளின் பின்புலத்தில் நடைமுறையிலுள்ள இலக்கிய உருவங்களை விமர்சிப்பதற்குரிய சில தரவுகள் தரப்படுகின்றன.

தரவு: ஒன்று:

முரண் நிலைகள் தொழிற்படும் பொழுது யாதாயினும் ஒரு முடிவை எடுத்துச் செயற்படுத்துவதற்கே நடைமுறையிலுள்ள இகைகிய உருவங்கள் வாய்ப்புத் தருகின்றன ஓர் உதாரணத்தால் இதனை மேலும் விளக்கலாம். ஒரு கதாபாத்திரத்தின் மூன்று இரண்டு முடிவுகள் வைக்கப்படுகின்றன. உள்ளுரிலே தொழில் செய்தல் அல்லது வெளியூருக்குப் பெயர்ந்து செல்லல். இதில் கதாசிரியன் யாதாயினும் ஒரு முடிவை மட்டும் எடுத்துச் செயற்படுத்தக் கூடியவாறு உருவக்கட்டமைப்பு அமைந்து விடுகின்றது. அதாவது ஒரு பாத்திரத்தை ஒன்றுக்கு மேற்பட்ட செயல் முறை களினாடாக விருத்தி செய்வதற்குரிய வாய்ப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

தரவு: இரண்டு: மனவிரக்தியை ஒரு பாத்திரம் எதிர் கொள்ளும் பொழுது இரண்டு விதமான சிராக்க முறைகள் தொழிற்பட இடமுண்டு. ஒன்று எதிர்த்தல், மற்றையது பின் வாங்குதல், இந்தப் பிரிநிலை நடத்தைகளில் யாதாயினும் ஒரு வாய்க்காலின் வழியாகவே கதாசிரியர் பாத்திரத்தை இயக்கிச் செல்ல முடிகின்றது. இந்த முரண்பாட்டைச் சிருஷ்டியாளர்கள் உணரத் தவறவில்லை ஏக காலத்தில் ஒருவனது எதிர்த்தல் மன உணர்வு

ஒருவனது அசீவை அறிய அவனது பேச்சே அவை கேஸ்

— புன் ஜான்சன்

விருத்தியும் பாரம்பரிய ஓவிய உருவக் கட்டமைப்பிலே காட்ட முடியாதென்பதை உணர்ந்த பிக்காசோவின் ஆரூபம் புதிய உருவக்கட்டமைப்பைத் தேடியது.

தரவு: மூன்று

கலை இலக்கிய உருவங்கள் ஒவ்வொன்றும் தத்தமக்குரிய ஆற்றல்களையும் அதேவேளை பலவீனங்களைக் கொண்டிருக்கின்றனவரயினும் அவையனைத்தும் சிருஷ்டியாளன் நுகர்ச் சியாளன் என்ற இரு வேறுபட்ட நிலைகளைக் கொண்டே ஆகிகப்படுகின்றன. இந்தப் பிரிநிலைகளைப் பிரெச்சர் போன்ற ஆற்றல் மிகக் நாடக வல்லுனர்கள் அறிந்துமையினால், மேடைக்கும் பாரவையாளருக்குமிடையேயுள்ள இடைவெளிகளை உடைக்க முயன்றனர். இரசிகர்களை வெறும் கொள்கலன்கள் ஆக்கிவிடுதல் 'உருவத்தின் அமைதி' என்று கொள்ள முடியுமா? வாங்குதல், நிறைவு செய்தல், தேக்கிவைத்தல் என்ற செயல் முறைகளைக் கொண்ட வங்கி போன்று இரசிகர்கள் மாற்றியமைக்கப்படுகின்றனர். உணர்வு பூர்வமாகச் செயற்படுவதற்குப் பதிலாக உணர்வுகளை வைத்திருப்போராக இரசிகர் மாற்றியமைக்கப்படுகின்றனர்.

காலியம், சிறுகதை, கவிதை, நாவல் முதலியலை தம்முள்ளே பூரணத்துவமான வடிவங்கள். அந்த வடிவங்களுக்குள்ளே நின்று கொண்டு புதுமை செய்வது என்பது கடினம், பரதநாட்டியம், கருநாடக இசை வடிவம் போன்றவையும் பூரணத்துவத்தை எய்திய வடிவங்கள் அவற்றிலும் புதுமை செய்தல் என்பது அத்தனை இலகுவானதன்று.

இந்நிலையிற் புதிய வடிவங்களுக்கான தேடல் தவிர்க்க முடியாதது. புதிய வடிவங்களைக் கண்டு பிடிப்பதற்குரிய நிபந்தனைகளுள் ஒன்றான பழைய வடிவங்களின் வரையறைகளை உடைக்க முயன்றவர்கள் பெரும் சிருஷ்டியாளர்களே. □

நிரு ரியல்ஸ் சென்றர்

A/L 90, 91

கலை, வர்த்தக, வினாக்கள் வகுப்புகள்
நடைபெறுகின்றன.

கலை, வர்த்தகம்

வினாக்கள் பிரிவு

பொருளியல் :- திரு. சின்னத்தழி
கணக்கியல் :- திரு. மரியதாஸ்
வர்த்தகம் :- திரு. தேவா
அளவையியல்:-திரு.எஸ்.எஸ்.மனோகரன்
புளியியல் :- திரு. வேலா
இந்துநாகரிகம்;- திருமதி. அருள்நங்கை
தழிழ் :- திரு. குழந்தை
அரசியல் :- திரு. ஏ.ரூப்
வரலாறு :- திரு. சின்னை

இரசாயனியல்:- திரு. செல்வா
பெளதீகவியல் :- திரு. கணேசன்
தூயகணிதம் } திரு. கிருஷ்ணா
பேரயோககணிதம் } திரு. பாலா
தாவரவியல் :- திரு. பாலா
விலங்கியல் :- திரு. தங்கராசா

ஆண்டு 4முதல் ஆண்டு 11க்கான அதிகாலை, மாலை நேர
வகுப்புக்களும் நடைபெறுகின்றன.

விபரங்களுக்கு

niru tuition center

Station Road.

Kondavil.

நஸ்து

தொடர் நாவல்

அந்தியாயம்: 5

அழக்குப் படங்க மேசை
கீக்கெத்தது. கறுப் பாக
விளிம்பு கட்டியிருந்த
மீளாஸ்திக் தட்டில் பொரித்த
கடலை அளவுக்கு மின்சிய
உப்பும் தானும் கசிதமாக.

கறைபடிந்த கிளாஸ்களில்
அரைவாசி நீரம் லி கிருந்தது.
குானாருண் கையில்
சிக்ரெட், அவன் முன்னால்
கிருந்த வவலிஸ்கம் கண
களை கிடுக்கிக் கொண்டு
கிருந்தான்.

கனகசபை கடைவாசலில்
எப் போதும் போல கிரை
தேடிக் காத்திருந்தான். என்
னவோ தெரியவில்லை கடை
மில் ஆட்கள் கில்லை.

கிரகாசம் கில்லா மல்
எரிந்த மின்சார வெளிச்சத்
தில் தாகபடிந்த கண்ணாடி

சோக்கேசம், மேசைகளும்
கதிரைகளும் கிரா தட்டுமேடு
ஒச் சாமாண்களும் மங்கலா
கத் தெரிந்தன.

கடலையை ஏடுத்து
வாயில்போட்டுக் கொண்டே
குானாருபன் வவலிஸ்கதைப்

பார்த்தான். தவலிஸ்கம் கிப்
போதும் கண்களை கிடுக்
கியபடிதான் கிருந்தான்.
‘என்னடாப்பா என் சோர்ந்து
போய் கிருக்கிறாய்?’

‘நானோ—சா ஒண் டு ம்
கில்லை’ என்ற வவலிஸ்கம்
ஏற்று தீமிர்ந்து உட்கார்ந்தான்.

‘கிருக்கிறதை அடியன்—மற்
ந்தாம் எடுக்க வேண்டாமே
‘கிரோடைகாணுமடாப்பா—
உங்கை பார் நேரமும் நல்



வாய் போட்டுது. ஏழுமணி
கிருக்கும் கிருட்டுக்கை
போய் வேலியுக்க பதுங்கி
கிருக்கிற ஆழிக்காரனிட்டை
அடிவாஸ்க வேண்டி வந்தி
டு. என்ற வவலிஸ்கம்
கிளா கை கையில் தாக்
கிளான்.

‘உனக்கு எஃப்பும் அந்த
நம் தான். ஆறுதலாய் அனு
பலிச்சுத் தண்ணியடிக்க
உனக்குத் தெரியாது. சந்
தோவிமாய் கிருக்கிற நேரத்
தில் என் உந்தக் கண்டறி
யாத கடத்தியல்லாததையும்
கடத் கி நாய்—’ என் நு
கொண்ண குானாருபனின் குர
விலும், உடலிலும் உந்தாகக்
மிகுந்திருந்தது.

சிறிது நேரம் மெளனம்
நிலவியது, குானாருபனின்
கையில் கிருந்தகிளாஸ்
வெறுமையாகியது.

‘மச்சான் நி ஒண்டுக்
ஞ் கவலைப் படாத
உனக்கு லீட்டை
போகப் பயம் எண்
டால் நான் கொண்டே
உண்ண லி டு வன்,
ஆழிக் காரன் மறி ச
கால் நான் கடத்
சொல்லுவன் என்ற
குானாருபன் கனகசபை
அண்ணை என் நு
உரக்கக் கூப்புட்
டான்.

‘வாறன் தம்பி’ என்
நார், கனகசபை.
கெதியாய் வார்ஸ்கோ
அண்ணை எடேய்
வவலிஸ்கம் கிளாகைக்
கெதியாய் அடியடா,
சிமானேடை நான் படு ந
பாடுஎன்றுமனுமனு த் தான்
இனுவையூர்
கிதம்பர கிருக் செந்திநாதன்

அவன். ‘என்ன இண்டைக்கு
உடியாரைக் காணேல்லை’

என்றபடி வந்த கணக்கைப் பெறுவிளையர்களை தூக் கிக் கொண்டு பின்பக்கம் போனான்.

ஞானருபன் பொக்கற்றில் இருந்த சிகிரைட்டை எடுத்து தவலிஸ்கத்திடம் கொடுத்து விட்டுத் தானும் ஒண்டைப் பற்ற வைத்துக் கொண்டான்.

கணக்கைப் பிளாஸ்கை கொண்டு வந்து 'டப்' டப் என வைத்தான். மஞ்சள் தீரவும் பிளாஸ்கை ஆடி யநை பார்வையினால் அன்றபடி ஞானருபன் சிறிது நேரம் இருந்தான்.

'மச்சான் உனக்குத் தொயிழே எங்கைட முதலாளி பேக்கன்னன். ஒரு நாளைக்கு என்றை கையால் தான் அடி வாஸ்குவான்.' என்ற ஞானருபன் பல்வைக் கடித்துக் கொண்டு கோபமாக தவலிஸ்கதைப் பார்த்தான்.

தவலிஸ்கம் அதை கவார்தீயம் இல்லாமலே கேட்டான். 'அவரின்டை சேட்டையைப் பாரன். ஒரு மாதிரி அமளி கில்லாத நேரத்தில் அவரின்டை சேட்டையைப் பெரிய கேட்டை.'

'ஏன்' என்றான் தவலிஸ்கம், 'பாலும் அந்தப் பெட்டையை பக்கத்தில் நின்டு கைதக்கேட்டு - தற்கெயலாய் நடக்கிற மாதிரி அதுகளின்றை கையில் தோளில் தொட்டுத் தொட்டுக் கைதக்கீரான் கொட்டாப்பா பார்த்துக் கொண்டு

நீண்டால் பத்தீக் கொண்டு தான் வரும் மச்சான் என்ன செய்யிறது என்டு பல்லைக் கடிச்சுக்கொண்டு இருக்கிறன்' என்ற ஞானருபன் உறுதினான்.

'உதுக் கேண்டாப்பா - நீ மன்றையைப் போட்டு உடைக்கிறாய் - நீ கொழுவிக் கொண்டு என்ன செய்யப் போறாய் இப்படி எத்தனை வேலையை குழப்பிக் குழப்பி கூடைசியாய் இப்படி உந்த வேலையில் வந்து நிற்கிறாய் பெட்டையை தான் உதுக்கு ஏதும் செய்யலாம்.' என்றான் தவலிஸ்கம்.

'போடா மடையா அதுகள் என்ன செய்யிறது. வேலையைத்தான் விட்டிட்டுப் போகலாம். ஆனால் வேலையை விட்டுப் போட்டு அது கன்னன் செய்யிறது. நினைச்சு உடன் வேலை தேட முடியுமே. அது வும் எண்பத்தியேழும் ஆண்டுப் பிரக்கனை தொடர்ச்சின பிறகு அதை கிடைத்த சாட்டாய் வைக்கக் கொண்டு மாதம் மாதம் குடுக்கிற சம்பளத்தையே ஒழுங்காய் ஒருந்து மூம் குடுக்கிறான் கன்னி கில்லை.' என்றான் ஞானருபன்.

தவலிஸ்கம் ஞானருபனை ஆக்கரியமாகப் பார்த்தான். ஞானருபனிடம் கொஞ்ச தீவிரத்தன்மை இருக்கின்றது தான். ஆனால் அது காதாரண நேரங்களை விட கொஞ்சம் தண்ணீருள்ளே போன பின்னர் தான் தீவிர

இதியவரி

வசந்தம் பூத்து வளர்ந்து நெடுநாள்; பாலைவனமாய் நிலம்

நிகழ்காலத்தின் குறிப்பாய் கருகிய புல்வெளி,

வெள்ளைப் பறவைகள் அற்ற வெறும் வானம்

குளிர் விரல்களால் இதயத்தை வருடிச் செல்லும் காற்றைக் காணவில்லை.

எனது குழல்,
நெடுநாட்களாய்
என்னை சுட்டெரிக்கிறது

இந்நரகம் விட்டு ஓடிச் சென்று ஒழிய கைவசம் சுவர்க்கமும் இல்லை

எஸ். எச். எம். ரஹீக்

மானதாக முனைப்புப் பெறும் எனவே அதன் சிறஞ்செல்லும் கொண்டு இருப்பான்.

தெருவால் நாலைந்து விரானுவ வாகன ஸ்டன் விரைந்து போயின. அவை போன பின்னர் கணக்கைப் படையை விட்டு இறங்கி அவை போன தீக்கையைப் பார்த்தான்.

'ஏன் கிளாசை வைக்கக் கொண்டு இருக்கிறாய் நேரம் போகுதொப்பா - என்றான் தவலிஸ்கம்.

'எடவிசரா நான் எவ்வளவு முக்கியமான கைதகைக்கக் கொண்டு இருக்க

கிறன் நி தீரும்பத் தீரும்ப
கிறல் விழுந்த றறக்கோட்
மாதிரி கத்தீக்கொண்டு
இருக்கிறாய்' என்ற ஞான
புனர் கிளாசை எடுத்து ஒரு
தடவை இழுத்தான். கண்
களை இறுக்கழுதி, அதன்
கைப்பினை அனுபவித்தான்.

'சொல்லு மச்சான் உவன்
களை என்ன செய்யிறது.
பெடியன்கள் எல்லாம் சண்
டைக்குப் போட்டான்கள்,
அல்லது வெளிநாட்டுக்குப்
போட்டான்கள் என்டே
உவன்கள் நினைச்சிட்டான்
கள். நி இருந்து பாரன்.
உவன்களுக்கு நான் பாடம்
படிப்பிக்காட்டி' என்று
கோபித்துக் கொண்டு கண்
களை முடிக் கொண்டான்
ஞானருபன்.

சட்டென்று அவன் உள்
ஏத்தில் காயத்திரி தோன்றி
நாள். சிவந்த முகமும் கலங்
கிய விழிகளுமாக அவன்
அவனுள் வியாழித்தான்.

காலை யில் அவன்
சொன்ன கதைகளை கேட்ட
போது நெஞ்சத்தில் ஒரு
கூக்கும் ஏற்பட்டது. காயத்
தீரி போன்ற பெண்கள்
மாப்பிள்ளை பிடிக்கவா
வேலைக்கு வருகின்றார்
ன்று? காயத்திரி பான்ஸி
கடையிலும், அவன் சகோ
தீரி ரொபிக் கொம்பனியில்
லும் வேலை செய்வதால்
நான் அவர்கள் து வீடு
விடாக இருக்கின்றது என்று
அப்போது அவன் யோசித்
நான்.

அழறி எழும் உணர்வுகளு
டன் அதனைக் கொட்டித்

தீர்க்க முடியாமல் கஸ்டப்
பட்டுக் கொண்டு இருந்த
காயத்திரியை அப்போது
பார்க்கபாவமாக இருந்தது.

'மச்சான்- அவன் சரியான
பாவமா' என்று தவலிங்
கத்தைப் பார்த்து ஞானருபன்
சொன்ன போது கண்கள்
கலங்கியிருந்தன.

தவலிங்கம் சீரித்தான்.

'என்டாப்பா நான் வெறி
யில் சொல்லுறந் எண்டு
நினைக்கிறேயே. எனக்கு
இன்னும் நல்லாய் வெறி
ஏற்றலை மச்சான். நான்
உண்மையைத்தான் சொல்லு
றந். ஐஞ்சுகுமருகள் தாய்
தகப்பன் எண்டு ஏழுபேருக்
காய் அவன் கஸ்டப்பட்டு
உழைக்கிறான். பார் எவ்வ
வை பாவம் எண்டு. மாப்
பிள்ளையிடிக்கப்போறியோ
எண்டு கேக்கிறாராய்.'
'நாளைக்கு நாங்களும் இப்
பிடித்தான். ஏன் இப்பவும்
குறைவே ...' என்று இழுத்
நான் தவலிங்கம்.

'உனக்கு உந்த விசர்க்கதை
நான் கதைக்கத் தெரியும்.
என்ற ஞானருபன் கிளாசில்
இருந்த மிச்சத்தையும் குடித்
நான்.

கனகசபை படியேறி
கடைக்குள் வந்தான்.

'இன்டைக்கு உங்கடை
ராசியாக்கும், ஒருந்தன ஏயு
காணைவை. சி. ஸி. ஓ,
பொன்னுத்துரையும், புலோக
சிங்கமும் எங்கை போய்
துலைஞ்சினமோ-' இப்பவே

நேரம் ஏழரையாய் போச்சு
நான் கைடை பூட்டி போதான்
என்றான்.

தவலிங்கம் இருந்த
கிடத்தை விட்டு எழுந்தான்.
'வா-வா - கெ சீயாய் வா
நேரம் போச்சு' என்றான்.

ஞானருபன் அவனை
கோபத்துடன் பார்த்தான். 'கொஞ்சம் அடிச்சால்
உனக்கு மூன்று குழும் ரீப்
போயிடும். பொறுத்
போவம் எங்கடை சந்தீயில்
ஆறிக்காம்ப் இருக்கேக்
நகயே நான் இரவு எட்டு
மணிக்கு போற்றான்.' சீரி-
சரி- இப்ப எழும்பு- அங்கை
அம்மா ஒழுங்கையில் நின்டு
கண்ணர் விட்டுக் கொண்டு
இருப்பா அம்மா அடித்
தொடங்க எனக்கு ஜயா
தட்டுக் காயத்தோடை நடு
நோட்டில் செத்துக் கிடந்தது
நான் ஞாபகத்துக்கு வருங்.
என்றான் தவலிங்கம்.

'என்டா அது கண
யோசிச்சு கவலைப்பட்டுறாய்
உதுகளை மறக்கத்தானே
நாங்கள் தண்ணியடிக்கிறது
இல்லாட்டி வேறை என்னத்
துக்கு நாங்கள் வேலை
மினைக்கெட்டு இந்தக் கடை
யில் வந்து குந்தியிருந்து
கொண்டு தண்ணியடிப்
பான்.' என்ற ஞானருபன்
வாங்கைத் தள்ளிக்கொண்டு
எழும்பினான்.

இருவரும் வெளியே வந்த
தார்கள். வெளியே இருள்
கனத்திருந்தது. ஹாத்டே
தெருவோத்து மின் விளக்
ஞகள் சீல ஒளிப் பொட்டுக்
களாக மின்னை.

காலம் வரையில் வாய்கள் கைக்கின்கள் அதாறாவாக இருந்தன. 'காலமை அவள் ஆறுது சொன்னுடேசொன்னது இப்பவும் என்றால் என்னுக்கு நிக்கு மக்கான்' என்று கோத்துப்பட்டு சொன்ன குன்றுபனின் தலையை கொடுவாது தட்டி கொண்டு மக்கான் உன்றரை விட்டு உனக்கு கிரணி பொறுப்பினைச் சொன்னார்கள் கீழுக்கு என்டது மற்று போனியே, எனக் கேட்டால் தவலிஸ்து.

එංග මැයි සාම යටුව
 -නොකුපන්නා පිට්ටෙන්නු
 තුන්නි විමුන්තාන්, ඔහාක පු
 ප්‍රස්ථාව මුන්තා හිසර් කෙන්
 දුනා ඩෙන්ක්දී තොරියුතු.
 අ ගෘත් තුන්තානේ බෙබිලී
 නැඟු ය ඉතු පෙරිය
 අන්නෙනා පෙරිය වෙළඳව
 යොහඹ මුළු නිරා නෙනු
 මුන්තා පොනියෝ, ම පාඨ

தவலிங்கம் அதற்குப் பதில்
கொல்காய் மல் கூடைய
ஸ்டீட் இருங்கி செக்கினா
எடுத்தான். ஞானகுறுந்
மக்கிலைள் எடுத்துக்
கொண்டு உருட்ட ஆரம்
மிக கட்டின்று அந்த ஸித்
தீயாசம் செய்தது. செக்
கிளிக் டினடயர் ஒருவங்கிப்
போய் இருந்தது. காற்று
கிழவை.

‘இந்த பார் கலை
கவுத்து, மூலி ஏற்றுகிடை
முறை யளிக்கி விடுமென
‘கிரி - சூத் தினைத்
ஏங்கி கீட்டேக்க விடு இனி
நான்னான் காலமை அன்று
ஏது அடிக்கிறதோ உட்டு

நடவே என்றும்பாக்கலாம்
நான் உன்னைக் கொண்டு
போய் விட்டிட்டுப் போறன்.
- இதுவும் காலமாப் பல்களா
‘சி சி - நி -போ நான்
நடந்து போற என்று
அவன் சேட்டைப் போட
ஒக்கு கொண்டு வெளி மே
வந்தாக ஏது கைப்பறி மம்
கொல்லிவிட்டு ஒருக்கசினை
கடைக்குன் ஏற்றினான்.

சீ-சரி ம் சு கா ன் கெதி
 யாய் வாவன்' என்ற தவ
 லிங்கத்தின் அழைப்பை நீரா
 கரித்த ஞான ருபன். 'நீ
 போடாப்பா கொரு கூத்
 தூரம் தாணே. நான் நடந்து
 போறன்' என்று வெசால்லி வ
 கொண்டு நடக்க ஆரம்பித
 தான். வெசால்லுறுதைக் கேள்
 டாப்பா-' என்றுபடி தவலிஸ்
 கீ கைக்கிணை உருட்டிக்
 கொண்டு நடக்கத் தொடங்க
 கிணான்.

தவணிஸ்கம் போக வேண்
ஷுய ஒழுங்கை முகப்பிலும்
குரானுப்பணைக் கேட்டு மீர
யோசனைப் பட்டாமல் போய்
விட்டது. கிருவரும் தீர்த்து
கொண்டார்கள்.

குருான்குபண் தங்கள் ஒழுங்கையில்லை இதற்கு வீரான் நேரம் இரவு எட்டுமெனியாகி இருக்க வேண்டும். ஒழுங்கைக் கரையோத்து வீடு. கள் எடு கிருளி ஸ்தலை மறை வாகி ப் போய் இருந்தன.

வானத்தில் நடைத்திருக்
கள் மட்டும் யாருக்கு மே
பயப்படாமல் ஒளி ஏற்று
கொண்டிருந்தன. கூடுமெயை

காற்றில் மிடப்பது போன்று
கிருந்தாலும் குன்றுபள்
வெதுநினையாகநடந்தான்.
விட்டை அண் சிக்க ஒழுங்
கையில் வெளிச்சாம் எட்டுப்
பார்த்தது.

தங்கள் பவிட்டுக்கு முன்
விடான சண்முகத்தின்விட்டு
முன் விடாத்தை கூடம்
முதல் வெறு பீர்காசு மாக
எரிந்து கொண்டு ஒழுங்கை
யையும் கை விசாரித்து
கொண்டு இருந்தது.

ஞானருபண் தன்றடையின்
வேகத்தினைக் குறைத்துக்
கொண்டு சனமுகம் விட
டைப் பார்த்தான். வெளி
விறாந்தை வைட்ட ஏறிந்து
கொண்டு இருந்தாலும் ஆட்
கள் யாரும் தீவ்வை.

நீதி குடியிருப்பு திட்டம் வெளியிடப்பட்டு
குடியிருப்பு திட்டம் வெளியிடப்பட்டு
குடியிருப்பு திட்டம் வெளியிடப்பட்டு

கணப்பொழுதில் ரீராயா
வின் ஞாபகம் வந்தது
கூடவே அவளது 'முன்'
லூர் நெயில் ரோலி கம்
ஞாபகமானது. லோங்ஸ்
பொக்கற்றில் அது பத்தர
மாக திருந்தது.

அதனை என்ன செய்வது
என்று நினைத்தான் - சில
நிமிடங்கள் கணமுடித்தின்
கேற்றியல் நின்று பார்த்

தமிழ்நாடு முறையில் பெறி து மொவலைக்குரிய ஒரு குழு
ஏன். பீரு வேற்றினைப் போன்ற கண் விட்டபூ
தொட்டுப் பார்த்தான். அது சினாங்களிலே
முட்டப்பட்டு இருந்தது.

கி. வி. வேலை செய்து கேற்றினத்தன்மூலம் கொண்டு இருப்பதால் சுத் திறந்து கொண்டது வெளியிடப்படும் பேர்ட்டேக் கூப்ரிட்டா வி. நார்த்த வைட்டுள்ளியலும் கேட்கால் வில்லை. வி.ட்டுன் ஹோவ் வைட்டுள்ளியல் மூலம் மூட்டு எதிர்க்கொ

கலைஞர்கள் மனிதனுக்குப் பொன்று இருந்தது.

மூது வந்து நின்றேயாறைக்

ஒன்றும் ஏப்படினால் அமைப்புக்கு முன்தான் கூட உள்ளதாக உள்ளன. என்ன இதுபோகவிடக்கூடியது என்னெலும்வை கண்டும்படிகளைக் கொள்கிறது எனில் அது என. முறையை செய்கிறால் கூடுமென்றால் அது செய்து கொண்டு வருவதை அறிந்து வரும். அதை கொண்டு வருவதை அறிந்து வரும் என்றால் அதிர்க்காமல் முடிந்து வரும். அதை கொண்டு வருவதை அறிந்து வரும் என்றால் அதிர்க்காமல் முடிந்து வரும். அதை கொண்டு வருவதை அறிந்து வரும் என்றால் அதிர்க்காமல் முடிந்து வரும்.

‘துசம்பர் மாத உள்ளத்தில் வெளிவருத் த
எல்லை என்னும் வங்களின் செய்தியிலும் மொழிச் சூழ
கதை ஹிந்து முஸ்லிம் பேரினவார்தாத் த்துவை
குள் மனித நேயம்களின் உணர்ச்சிகளைப்
புரிந்து நூபக்கின்ற மனிதை உள்ளவர்களும்
நடைமாடுவதைத் தீர்த்தரிக்கிறது’ பாக கலைப்
யிருக்கிற ரோபர்ட்ஸன் கூறுகிற ப்ரயாபந்
ஷ் மாஷ்வரா, காஶாவர் என்ற போராட்டத்தில்
வாழ்ந்து மதுயம் எழுது நாட்டில் அன்றாட
நடைமுறையில் அல்லவ்படுகின்ற ஒவ்வொரு
ஜீவ ஆத்மாகளின் உணர்ச்சியை போராட்ட
த்தினை நெறிப்படுத்துகிறது இனு வை
ஷா திசம்பர் திருச்சாந்திரநாதனின் ‘மூல்

பத்தும் தீருங்கிருபோனார்கள் சொல்லவேண்டுத்.
 அதிலீப் பக்கம் நடந்தான்
 அப்பா காப்பிட்டுக் கொண்ட
 தான்னும்து இருந்தார். மேனாவும்
 மணோகரியும் வெர் உராமாக
 வைஷ்ணவிய அமர்து இருந்தனர்.

குளகுப்புக்கு தொகு
ம் துமோற்றும் ஏற்பட்டது.

சுவரைப் பிழுத்துக்

ପାଇଁ କାଣାରୁ କୁଳିଯିଙ୍କ ମେଘ
ମଗନିକିଯାନ୍ତିର କୁଳି ଅନ୍ତର୍ଜାତିକ ମହାଦେଶ
ମହାଦେଶିକାରୀ ମହାଦେଶ
ମହାଦେଶିକାରୀ ମହାଦେଶ

தூத்துக்காரி, தூப்பன், தூக்கும்பிரியால் கொய்
அடு, மன்னஞ்சள் சென்டர்ப்பிள்ளை, பங்காநி
க்கீழூடுக்கீழூடு மூயறுவெள்கீழூடு பெ, கீழ்
. கீழ் கருவுரை ஆர்வர் அவிலக்ஷ்மி பந்த்தாம்பு
க்கீழேக்குறை வெப்பி, கூர்ம்பாந்தாம்பு
பஞ்சர்ம்மா ஜெபு, “கீழ்க்கு சுதாங்குத்திருப்பு
ஏற்பாற்காக கீழ்க்கு பிறகை, மகங்குடியோடு
கூண்ணகள்



குடிவிட்ட காஸ் 'நான்டை' செய்தது
 பழக்க முறைகளில் ப்ரபுப்பான்பேர் காலமெல்லோத்தினால்
 கீராந்த ச்சாபவிதை துவக்குத்துக்கீர்த்தனை காப
 ரகித்தால் சிறுவர்களுக்குத் தூய்கொயியிருந்து சுதா
 ஆதிரியர் தனி, காத்துத்துக்கீர்த்தனை காவ
 உள்ளத் தூய்கொயியிருந்து சுதா

பாலுக்குமிழு தொத் 'உள்ளத்' விழு களின் போது சூத்திரங்கீக் கிடைத்தன. கணமான ஒரு வய ஸமீபம், காத்திரமான படைப்புகள். இடையே இடையே இறையோடுப் போய் மிகு குத்துப் பெரியார் தீந்துவண்ணும் பெரும் மொழி கிறுக்கும் 'உள்ளத்' எதத் தொட்டன என்று சொல்ல விரும்புகிறேன் என்று கூறுவதையே "இலக்கியாலின் இலக்கியப்பக்ஞங்கள்" பகுதியில் விதிருப்புமானால்தானாலும்குற்று அதிர்ச்சியர்யமானது. நீழுத்தால் இலக்கியமாக இருக்கிற சாத்தாரத்திலோ சாதனம் படைத்து மகத்தான மனிதர் மல்லிகை தீவா' அவர்கள், அநா

ஒரு பூண்டு செய்தார் இலக்கியா. அன்பு வண்ணாம் எல். கருணாகரணின் "நீ" தின் தும் இதயத்துள் வாழ்கிறது.

மீ. எல். ஜவ்பர்கன்
ஸாலியா விதி,
காந்தான்குடி.

ஆசிரியர் குறுவினர்க்கு,
உள்ளம்

தொடர்ந்து வரும் 'உள்ளம்' புதிய பரிமாணங்களைக் கொண்டுள்ளது. எனினும் என்னுள் ஒரு விருப்பு என்னவெனில்லீமர் சிப்புடேவை, ஏற்க வேண்டும். அது அசையாக மாறிவிடல்ஆகாது, என்பது, தொடர்ந்து தாங்கள் வெளியிட்டு வரும் புதிய விடயங்கள் பல திறமறைவைக் கிழித்தெறிகின்றன; என என் நன்பர்கள் கூறினார்கள். இலக்கியப்பரப்பில் தூய்மை இருக்கவேண்டும் என்பது என் கருத்து' புது வார்க்கும் தேவையில்லை. திடைப் புரிந்துகொள்ளட்டும்

எல். கருணாகரன்
இயக்கச்சி

ஆசிரியர் குழு,

ஒசும்பர் மாத 'உள்ளம்' பார்த்தே சீலைத்துவமான அட்டைப்படம் மிகவும் சிறுப்பாக அமைந்திருந்தது. அதுபோல் உள்ளத்தில் வெளியாகிய ஆக்கங்களும் காந்திராமா அமைந்திருந்தன.

ஏ. எல். எம். அன்ஸார்
புது மேற்காடு
காந்தான்குடி

ஆசிரியர் குழு,
உள்ளம்.

ஒன்றே இலக்கிய விஷயங்களுடன் ஒரு சஞ்சிகை ஈழத்தில் வாழ்வது டினம் என்ற நோக்கோடு உணர்ந்து வெளியிடவ துறவுகளும் சொல்ல வேண்டுமோ. ஒவியத்திற்கும் (நல்ல ஒவிய மாயின் நன்று) முக்கியத்துவம் கொடுப்பது வரவேற்கத்தக்கது. தாப் பரி சி லி பி ஸ் போது வீதங்கள் பற்றிக் கவனமெடுப்பது தல்லது. ஓவ்வொரு இதழிலும் குறைந்தது

ஒரு விமர்சனமாவது தீட்டு பெறவேண்டும். மொழி பெயர்ப்புக்கைத் தள் நன்றாக உள்ளன.

ஆபாசம் பற்றி இலக்கியா கொண்டுள்ள குறுத்து வேடுக்கைக்குரியது, விவரிதியங்களில் வேண்டுமென்றே 'முட்டையில் மயிர்ப்பீஸ்குவது' தெரிகின்றது. ஆக ஸ்ட் இதழில் கட்டநாதன் எழுதிய கதைக் கான 'மயிர்ப்பீஸ்கல்' (இது சுற்றுக் கீறல்தான்) அர்த்தமற்றது. மார்கழி இதழில் உமாவரத ராஜன் பற்றி எழுதியதும் இதுபோலவத்தான் எவை காம உணர்ச்சிகளைக் கிடைவதனாகவும்: செயற்கைத் தனமான காமச் செயற்பாடுகளையும் கொண்டுள்ள நோயோ அவைதான் ஆபாசம். யதார்த்த வாழ்வில் நடைபெறுகின்ற செயற்பாடுகளை கடவு யடிகுடன் (சீரிது கீறல் தவிர்க்க முடியாது தான்) சித்திரிப்பனவற்றை யெல்லாம் ஆபாசம் என்று ஒதுக்கினால் அது தமிழ் சீறுக்கதை வளர்ச்சிக்கு இடப்பட்டு தடைக்கவிலை ஆகும்.

தற்போது வெளிவருகின்ற சில திறுக்கைகள் (ரஞ்சிகுமார், அ. ரவி போன்றவர் கணுடைய) விளங்கலில்லை என்று ஒதுக்குவதும் தடைக்கல்லாகவே அமையும். கட்டுரைகள் விளங்காவிடில் கடுமையாக விமர்சிக்கலாம். ஆனால் சிறுக்கதை, கடையல் வாவா? விளங்கக் கூடிய முறையில் மாற்றி எழுத முற்பட்டால் கடையலுகு, தனித்துவமும், மொழிநடை என் தரங்கூடச் சிடைந்து போகலாம் அல்லவா? வளர்ச்சியடையாத தமது வாசகர்களுக்காக விமர்சன ஸ்கள் நெகிழு வேண்டுமா?

ஓன் ஒரு பரந்த வாசிப்பாளன் என்பதைக் காட்ட இலக்கியாவிற்கு வேறு உபாயம் கிடைக்க வில்லையா? மாக்கிய இருத்தல்வியல்வாதக் கட்டுரைகளையும் வெளியிடின் நன்றாக இருக்கும்.

யானனப்பாகன்
கரவெட்டி,

உள்ளம் உயர்வடைய

எமது

உள்ளம் கவர்ந்த

நல்வாழ்த்துக்கள்.,

பால் 'மா'வகைள்

சில்லறைப் பாவனைப் பொருட்கள்

L. P. 'காஸ்' சிலிண்டர்கள்

— அனைத்தையும்

மொத்தமாகவும்

சில்லறையாகவும்

— பெறுவதற்கு

சிற்றி ஏஜன்ஸி

154. ஆஸ்பத்திரி வீதி,

யாழ்ப்பாணம்.

சிற்றி ஏஜன்சி

158. ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம்.

தரம்
எங்கள்
தராதரம்

சுத்தம் - சுகாதாரமான
உணவுப்பொருட்களின்
விற்பனையாளர்
விநியோகஸ்தர்
உற்பத்தியாளர்கள்

M.G.M. Distributors
Wolfendhal Street
Colombo.

எம். ஜி. எம்.
காங்கேசன்துறை, வீதி,
யாழ்ப்பாணம்.

With the Best Compliments

From

A. Veluppillai & Son
Liquor Merchants
50, Kasthuriar Road
Jaffna

உங்கள்
கட்டிடப் பொருட்களை
நிதான விலையில் –
தரமானவகையில் –
பெற்றுக்கொள்ள

யாழ்ந்துகில்
சிறந்த இடம்

நீண்ட பாமா ஹாட்டிவயர்ஸ்
11/3, ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம்.

- அழகரசிகளின்
புன்னகையை மீண்டும்
பொன்னகைளின் உறைவிடம்
- சீமாட்டி நகைமாளிகை —
- சீரந்த முறையில்
உயர்ந்த தங்கத்தில்
நவீன ரகங்களில்
தங்க நகைகளை தெரிவுசெய்ய
- ஓடர்நகைகளை குறித்த தவணையில் செய்து பெற்றுக்கொள்ள ..

சீமாட்டி நகை மாளிகை

220 A, கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணம்.

- கோடையீன வெம்மை தீர்க்கும்
குளிர் பானங்களின் நிறைவிடம் ...
- நாவுக்கு ருசியும்
மனதிற்குநிறைவும்
உடலுக்கும் உள்ளத்திற் கும் குளிர் ச்சியும்
மகிழ்வும் தரும்.....
யாழ்நகரின் புகழ் பெற்ற ஸ்தாபனம்

ராஜா கிறீம் ஹவஸ்

36, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்.

● நவநாகரீக
பட்டுப் புதைவகள்
ஸற்றும் -
துணீ வகைகளின்
உன்னத தேர்வுக்கு
உள்ளம் நாடும் ஒரே இடம்.

● பேசி தட்
சேட்டிங், துட்டிங்
இளவுஸ் துணீவகைகள்
மங்கள வைபவங்களுக்கேற்ற
காஞ்சிபுரம் - மணீப்புரி
பட்டுவேட்டி ... அனைத்திற்கும்.

RASI SILKS
RASI SILKS
RASI SILKS

ராசி சில்க்ஸ்

70, நலீனசந்தை, (உட்புறம்)
யாழ்ப்பாணம்.

அழகிற்கு அழகூட்டி
அரிவையர்க்கு மெருகூட்டும்
அற்புத தங்க - பவுண் நகைகளுக்கு ..

நதியா
நதியா
நதியா
நதியா
நதியா
நதியா
நதியா...

நதியா ஜாவல்லாி

ஸ்ராண்லி வீதிச்சந்தி
2, கஸ்தாரியார் வீதி, யாழ்ப்பாணம்

அழகு ஒரு ஆதனம்
அதற்கு ஒன்று தங்க ஆபரணம்
அழகான தங்க ஆபரணத்திற்கு
நீங்கள் நாடவேண்டிய இடம்

நியூ ஆளந்தா ஜீவலர்ஸ்
185, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பானம்.

உங்களது நயம் நம்பிக்கை
 நாணையமுள்ள
 தங்க வை எனக்கஞ்சகு
 செறந்த ஸ்தாபனம்

நியூ லலிதா ஜூவலர்ஸ்

[தங்கப்பவண் நடை வீயாபாரம்]

74/1, கல்தூரியார் வீதி,

யாழ்ப்பாணம்.

T. P. 24846

[ஓடர் நடைகள் குறித்த காலத்தில் செய்து கொடுக்கப்படும்]